

சென்னை ஸத்கிரந்த ப்ரகாசன ஸபா ஸுலமாக மாதந்தோறும்
வெளிவரும் பத்திரிகை.

ஆசிரியர்: பி. எஃப். பி. எஃப். அண்ணா ராமியர்.

ஸம்படம் 24

பரிதாவிடை ஆவணிம்

15—9—72ல் வெளியிடப்பட்டது

ஸஞ்சிகை 11

நீகழ்ந்துவரும் வாதவிவாதங்கள் எப்போது தொடங்கியவை?
ஏதனால் தொடங்கியவை? எப்போது முடிபவை?

மேலேகண்ட மூன்று கேள்விகள் நம்மை தோக்கிப் பலரால் கேட்கப்படுகின்றன. கடிதம் மூலமாகக் கேட்பவர்களும் நேரில் கேட்பவர்களுமாகப் பலர் தேருகிறார்கள். இங்ஙனே கேட்கவேண்டுமென்கிற கருத்துடையார் மற்றும் பலர் இருக்கக்கூடும். நமது ஸ்ரீராமாருஜன் மூலமாக ஸய்ப்ரதாயார்த்த விவாதங்களைப் பற்றிய கட்டுரைகள் ஸமய விசேஷங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றனவென்பது யாவருமறிந்ததே. (யதார்த்த ராமாருஜ வெளிபத்திரங்கு) (தேசிக பக்த ரத்ன கிரீடம்) என்னுங் கட்டுரைகள் ஸமீபத்தில் வெளிவந்தவை. முன்னே வெளிவந்தவையுமுண்டு. இவை ஸமூலங்களேயன்றி நிர்ப்புவங்கள்ளல். மூலமறியாதவர்களே இங்ஙவை கேட்கலாகிறது. மூலமறிந்தவர்களும் பலர் மறந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்கும் அறிந்துமறந்தவர்களுக்கு முறைத்தப்படுகிறதிருக்கிப்போது. அடுத்த கட்டுரையை அமைதியுடன் வாசிக்க. வேறு விஷயங்களில் கண் செலுத்தாமல் இதையே அளைவரும் வாசிக்கவேண்டுமென்றே இவ்விஷய மொன்றோடும் கூட இவ்விதமை முடிக்கிறேன்.

ஸிருகுறிப்பு:— ஸ்ரீ வோகாசார்ய வித்தாந்த ஸாரும் என்னும் பெரால் வெளிவந்து கொண்டிருக்கும் நூல் பூர்த்தியாக அச்சாகி முடிந்து விட்டது. அடுத்த இதழில் வெளிவரும். அது சந்தா செலுத்தியவர்களுக்குமட்டுமே அடுப்பப்படும்.

— வினாவகுப்பு வேண்டிய அடியேன் விளைவுப்பாம் —

ஸ்ரீமத் அருள்மிடலவரும் - அடியேனும்

ஒவ்வொருவரும் தம்தமநு வாழ்நாளில் சிலரையோ பலரையோ ஸ்நேஹிதர் களாகக் கொள்வது உலக வியல்பு. ஒருவற்கு ஸ்நேஹிதர்களாகப் பலர் இருந்தாலும் அந்தரங்க ஸ்நேஹிதராக—அத்யந்தம் ஆப்தராக ஒருவரிருவரே கொள்ளப்படுவர். இது அவரவர்களுடைய ஸ்வாநுபவத்திற்கு இலக்கான விஷயம். இந்த வகையில் அடியேனை நோக்கிச் சிலர் “அன்னை! உனக்கு அந்தரங்க ஸ்நேஹிதர்யார்?” என்று கேட்டால் இளையையில் கல்விகற்குங் காலத்தில் ஸஹபாடிகளாயிருந்தவர்களில் சிலரை இப்போது ப்ரஸ்தாவிப்பதற்கு இடமில்லாதபடி. என்னுடைய தெளர்ப்பாக்யவசத்தினால் அவர்கள் மறைந்துபோயினர்.. *தே ஹி நோதிவஸா கதா: என்று வருந்துவேண்டும்படியான அக்காலத்தை மறந்துவிடுவோம். முப்பத்திரண்டாவது பிராயந்தில் அஸ்மிதாசார்யபாத ஐகத்துரு ஸ்வாமியின் நியமனத்தினால் மஞ்ஜூபாநினி பத்ரிகா ஸம்பாதநம் தொடங்கிய காலத்தில் பூது. ஸமீபத்தில் ஸம்ஸ்க்ருத சந்தர்கா பத்ரிகா ஸம்பாதகரா யிருந்த அப்பா சர்ம வித்யா வாசஸ்பதி ரௌபாநாரும், கேரளதேசத்தில் விழ்ஞான சிந்தாமணி பத்ராநி பராயிருந்த புனர்ச்சேரி நிலகண்ட சர்மா என்பவரும் வெகு தூரதேசஸ்தர்களாயிருந்தும் பரம ஸாஹ்ருந்மணிகளாயிருந்து, அவர்களைத் தேடி நான் அங்கே செல்வதும், என்னைத்தேடி அவர்கள் இங்கே வருவதுமாயிருந்த காலத்தையும் விட்டிடுகிறேன். இற்றைக்கு தாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் (அதாவது) என்னுடைய முப்பத்தைந்து பிராயந்திப்ரகுமேஷ்ரற்பட்ட பலபல ஆப்த ஸாஹ்ருந்மணிகளுக்குள் இற்றைக்குப் பாற்பவர்களான இருவரை மிக முக்கியர்களாகக் குறிப்பிடுகிறேன். திருவிண்ணகர் (உபாவிஷயப்பன் ஸன்னிதி) நவநீதம் ஸ்ரீராம தேசிகன்; திருக்குடந்தை கண்ணால் ஸ்வாமி-என்னு மில்லிருவரையே இயம்புவேன். முன்னம் குறிப்பிட்ட ஸ்ரீராமதேசிகன் இற்றைக்கும் எனக்கு ஏ க வ ச ன வ்யவஹார்யன். அடுத்தபடி குறிப்பிட்ட கண்ணால் ஸ்வாமி தற்காலம் ஸ்ரீமத் ஆண்டவன் பதாயி ஷிக்தராகையாலே முன்னிருந்த ஏகவசன வ்யவஹார்யத்தை இப்போது நினைப்பதும் எழுதுவதும் அபாரமாகும். திருவிண்ணகரில் எழுந்தருளியிருந்த நவநீதம் க்ருஷ்ணமாசார்ய மஹாஸ்வாமி திருக்குடந்தை கண்ணான ஸ்வாமி (ஆண்டவன்) திருவவதரிப்பதற்கு முன்வே பிடித்து எனக்குப் பரமஸ்நிக்தராகையாலும்; அந்த ஸ்நேஹவிசேஷம் அவருடைய முந்த குமாரனு ஸ்ரீராமதேசிகனவளிலும் இளைய தொடங்கியே ஏறிப்பாய்ந்தபடியாலும் இங்குற்ற ப்ரஸ்தாவத்தில் அவனை முந்துற முன்னம் நிர்தேசித்தேன். அஸ்மதாசார்யரான ஸ்ரீ ஐகத்துரு காதிஸ்வாமி கஜதூர காதி பரிவாரங்களுடனே நென்னுட்டுத் திருப்பதி யாத்திரை செய்தருளினபோது அடியேனுங்கூட விருந்தேன். ஒரு நாள் திருவையாற்றில் தங்க நேர்ந்தது. அப்போது நம் ஸ்ரீராமதேசிகன் அவ்விடத்துக் கலாசாலையில் சிரோமணி வகுப்பில் வாசித்து வருகிறோன். இவனை காதிஸ்வாமி ஸன்னிதிக்கு அழைத்துவர்த்து ஏதாவது சொல்லு என்றேன். சொல்லமுத மழைபொழிந்தான். பம்பைக்கரையில் திருவடி யின்பேச்சைக் கேட்ட பெருமான் “ஆர்கோஷிச் சொல்லின் செல்வன்? வில்லார்

தோளினையவிர ! விரிஞ்சனே விடைவலானே !” என்று வியந்தருக்கும் மேலாக வியந்தார் காதில்வாமி. ஸம்பாவித்தனுப்பிய பிறகு என்னைக் கேட்டருவினுர்— ‘இந்தப்பின்னொ உன்னேநு மிக நெருங்கிப் பழகிவவன்போல் தெவிரிறதே, அப்படி ஏதேனுமுண்டோ?’ என்று. ஸ்வாமி அப்போது பந்து வருடங்கள் அடர வட நாட்டிலேயே ஸஞ்சாரமாக எழுந்தருளி யிருந்தபடியால் இந்த ப்ராந்தச் செய்தி களில் ஒன்றையும் அறியாதிருக்க நேர்ந்துவிட்டது. அப்போது பலவும் விழ்ஞா பித்தேன். இந்நிகழ்ச்சி 1922ல் என்று நினைவு. இற்றைக்கு ஏற்காலையை ஜம்பது வருஷமாகிறது. இதை இப்போது எதற்காக எழுதுவிரே என்பது மேலே தெரியவரும்.

பிறகு சிலபல வாண்டுகள் கடந்த பிஂபு திருச்சுடந்தை கலைணன் ஸ்வாமி யோடு நட்பு விளைந்தது. அசோகவனத்தில் திருவாடையக்கண்ட மிரட்டி “வாந ராணும் நராணுஞ் ச கதமாலீத் ஸமாகம:?” என்று கேட்டாள். ஸமாகம: கதமா லீத்? என்று கேட்டது பொருத்தமற்றதென்று கருதிய திருவடி. “ாம ஸாக்ரீவ யோரைக்யம் தேவ்யேவம் ஸமஜ்ஞாயத” என்றார். நேர்ந்தது ஸமாகமங்களு, ஐக்பம் என்னவேனும் என்பது திருவடியின் கருத்து. அதை ஓவாசாரிக மென்னலாம். ஐக்யமென்பதற்கு இங்குத்தான் முக்க்ய வருத்தி. எங்கு? கண்ணுக் ஸ்வாமிக்கும் எனக்குமான விங்கு. ஆண்டவனுக்கும் அண்ணுவுக்குமேற்கு கொள்க.

அநர்க்கராகவத்தில் முராரி கவி *யதித்தோரந்தவேதி ஸ்யாஸ்த முதயம் வா நிதிரபாம், உபாதிஸ் தத்ராயம் ஜயதி ஜநிகர்த்து: ப்ரக்ருதிரா, அபம் கஸ் ஸம் பந்தோ யதநுஹரதே தஸ்ய குமுதம்* என்றார். மாஸ்திமாதவியாதி ஸபலவுதி கவி *வயதிவழுதி பதார்த்தாந் ஆந்தர: கோபி ஹேறு: ந கலு பாஷ்டிரபா தீந் பரீதயஸ் ஸம்சரயந்தே, விகஸதி ஹி பதங்கஸ்யோதயே புஷ்டிகம் த்ரவதி ச ஹிமரச்மாவு த்தகதே சந்தரகாந்த: என்றார். சாகுந்தலத்தில் காவிதாவர் “கஸ்காதித் கவசிதேவ தாராமைத்ரி” என்றார். அடிகாணமாட்டாத அன்பின்படிகளை புணர்த்தியவாறு. இருவோமுக்கும் எப்போது நேசம் அங்குரித்தது, அது என்றைக்குப் பல்லவிதமா யிற்று, என்றைக்குக் கோரவிதமாயிற்று, என்றைக்குப் புஷ்பிதமாயிற்று.....என்பதொன்று மறிகின்றிலேன்.

ஒருநாள் ராஜமன்னார் ஸன்னிதியிலிருந்து கும்பகோணம் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்து திருச்சித்ரகூடம்போக டிக்கெட்டு வாங்கிக்கொண்டு வண்டியேறினேன். நான் ஏறிலை பெட்டியில் கண்ணன் ஸ்வாமி வீற்றிருக்கிறார். அவர் நியாய பாடம் வாசிக்கத் தேவனுரவிளாகம் செல்லப் புறப்பட்டவர். அடுத்த ஸ்டேஷனுகிய திரு நாகேச்வரத்தில் இறங்கவேண்டியவர். முன்றாவது நிமிஷத்தில் அந்த ஸ்டேஷன் வந்துவிட்டது. வண்டியைவிட்டு இருவருமிறக்கிறேன். ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம். பேசத் தொடங்கினேம். என்ன பேசுகினேம்? *கையிகிமபி மந்தம் மந்தமாஸத்தியோகாத் அவிரவிதகபோலம் ஜஸ்கிதூரக்ரமேண..... அவிதிதகத யாமா ராத்ரிரேவ வ்யரம்ஸீத்.” கண்ணன் தேவனுரவிளாகத்தை மறந்தார். அதை மட்டுமன்று, திருக்குடந்தையையும் மறந்தார், அண்ணு தில்லைத் திருச்சித்திர கூடத்தை மறந்தான். அதை மட்டுமன்று, திருக்கச்சியையும் மறந்தான். ஒரு

ஸமயம் பெருமாள் பிராட்டிணை நோக்கிக் கேட்கிறார்—“வைதேவி ரமலே கச்சித் சித்ரகூடே மயா வை?* என்று. அந்தோ! ஈதென்ன கேள்வி? [*ஆருக்கென் சொல்லுகேன்?] சங்கிடு குட்டைகளுக்குச் சொல்லவோ? என்கிறார் நம்பின்னை. அந்த இடத்தை விட்டு என்றைக்குப் பெயர்ந்தோம்! எங்கே சென்றேம்.....ஒன்றுந் தெரியாது. எனக்கு மட்டுமன்று, அவரைக் கேட்டாலும் தெரியாதென்பரத்தனை. அவரை நோக்கியே நான் எந்தாலே தடவை திருக்குடந்தை சென்றிருப்பேன். என்னை நோக்கியே அவர் எந்தாலே தடவை கச்சிப்பதி வந்திருப்பார். ஜார்ஜ் டவுன் எங்கே? பாராடா ஸ்ட்ரீட் எங்கே? மஹாபாரதத்திற்கும் மேலாகவன்றே எழுத வேண்டும்.

*விதிவாய்க்கின்ற காட்டாரார் என்ற கணக்கிலே ஆச்சரமஸ்வீகாரம் வந்து புகுந்தது. (ஏ) 1964 என்று ஞாபகம். காஞ்சியில் எழுந்தருளியிருக்கிறபடி. பண்டிதர்களைத் திரட்டி யாருபவிக்கும் ஸந்தர்ப்பத்திலே திருவடிதொழுச் செல்லும் பாக்கியம் பெற்றேன். *பலராடியார் ரூபங்கருளிய*, என்னுந் திருவாய்பொழிப் பாக்ரகரமத்திலே இரண்டு வார்த்தைகள் அருளிச்செய்யாயிற்று. ரஹஸ்யமாகவன்று, ஸதஸ்யமாக. (1) நவநிதம் க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமியும் நானுமே அன்னை வாயில் அகப்பட்டுக் கொள்ளாதவர்கள். (2) [அங்கு உபஸ்திதர்களாயிருந்த பண்டிதர்களை தோக்கி] “அன்னை வொருவரிடத்தே நீங்களெல்லீரும் சிக்கிக் கொண்டவர்கள் தானே”.

அதே ஸந்தர்ப்பத்தில் என்னுடைய பங்குளி விசாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. பத்து நாட்களில் ஏதேனுமோருநாள் அருளிச்செயல் கோஸ்டிணை அலங்கரித்தருளவாகுமா? என்று ஸ்ரீகார்யதுரந்தரரிடத்தில் ஸ்வல்பம் ப்ரஸ்தாவித்த வத்தனை. அன்றிரவே “அதந்தரித சமூபதிப்ரஹி தஹஸ்தம் அஸ்வீக்ருத ப்ரஸீத மணிபாதுகம்போலே ‘பஹாநிவேதவாக்திக்க்ருதி’ யுமாகி எழுந்தருளியிருக்ரஹி தது “தவஞ்செய்தார் வெள்கிநிற்ப, வின்னுளார் வியப்ப”வுக்கும் மேலாயிருந்த படியை யாரே மறப்பார்! அப்போது ஏதேனும் ஸ்ரீஸ்மக்தியருளிச்செய்ய வேலூ பென்று வேண்ட. “இந்த க்ருஹத்தில் எத்தனைநாள் உண்டிருப்பேன்! எத்தனை காலமுறங்கியிருப்பேன்!” என்று தொடங்கி யருளிச் செய்தவற்றுக்கு “அஸ்மிந் மயா ஸார்த்த முதாரசீலா சிலாதலே.....த்வாம்ராறு ஸீதா பஹா வாக்யஜாதம்” என்றதற்கும் பேலாக ஒரு ஸ்ரீராமாயணமவதரிக்கவேணும். “பன்னியுரைக்குங் கால்டாரதமாமென்று நிற்கிறேன்.

ஆளவந்தாரா ஸ்தோத்ரரத்ன ஸமாப்தியில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஒரு விசேஷணமிடுகிறார் “அக்ருதரிம ப்ரேமப்ரகர்ஷாவத்திம்” என்று. அத்தகைய விசேஷணத்திற்கு மேற்படவும் ஒரு விசேஷணம் ஸம்பவிக்குமானால் அவ்விசேஷணம் கிழே ப்ரஸ்தாவித்த இருவர்க்கும் ஏற்கும் என்னத் தட்டில்லை. எனது நெஞ்சினால் அவர்களுக்கு ஏற்படுபோல, அவர்களது நெஞ்சினால் எனக்குமேற்கும். இஃது என்றைக்கோ என்னவேண்டா; இன்றைக்கும் நாளைக்கும்; என்றைக்கும்.

இதற்குமேலே அவதாரிகையாகச் சில வரிகள் எழுதவேண்டியிருந்தாலும் அவதாரிகையைவிட்டு விரைத்தையே எழுந்திரேன். (வர்த்தமான) ஸ்ரீமதாள்டவள்

ஆஸ்தானத்தை அலங்கரித்தவுடனே, ஏற்ற வை நெடுநாளாக கடந்துவந்து இடையில் நின்றுபோயிருந்த ஸ்ரீரங்கநாத பாதுகாபத்திலைக்கையைப் புதருந்தாரம் செய்தருள்ளாயிற்று. அதில் தென்கலை யாசாரியர்கள் கவிபுருஷங்களைடை அவதார பூதர்களென்று விவரிக்கும் கட்டுரை யொன்று வெளிவந்தது. இதை ஆண்டவன் எழுதி வெளியிட்டாரென்றால்து ஒருவரைத் தூண்டி எழுதுவித்து வெளியிடுவித்தாரென்றால்து நாம் கணவிலூம் நெஞ்சாலும் நிலைக்கவல்லோம். விஷயம் வெளிவந்துவிட்டது அபலபிக்க முடியாதது. எஞ்சிகை சித்தபாணவுடனே இக்கட்டுரையை ஆண்டவன் கடாக்கியாமலிருந்திருக்க முடியாது. “அப்ரதிவித்தம் அநுமதம் பவதி” என்கிற நியாயத்தை யறியாதாருள்ரோ? கண்ணாடியறையில் நின்றுகொண்டு வழிப்போக்கர்மீது கல்லெடுத்தெறிகிறவன் படுகிற பாடுகள் பட்டாயிற்று அக் கவிபுருஷங்க கட்டுரைகாரர்.

ஆண்டவனுக்கு ஸ்வஷ்டியப்பத்தூர்த்தி மலேஹாத்ஸவம் ப்ராப்தமாயிற்று. அதற்காக மலரென்று ஒரு பெரிய புத்தகம் வெளியிடலாயிற்று. அதில் — “இத்தால் வேதங்களுக்குப் பேரல் பிரபந்தத்திற்கு ப்ராமாண்யம் வந்துவிடாது” என்று அபர தேசிக பிருதவாஹகர் அழுத்தம் திருத்தமாக எழுதிக்கொடுத்த கட்டுரை வெளியிடப்பட்டது. “விந்தயஸ்தம்பாத்... நித்யம் ஜாதா சட்டிபுதநோர் நிஷ்பதந்திமுகாத தே ப்ராசிநாதாம் சருதிபரிஷதாம் பாதுகே! பூர்வகண்யா” “தரமிடோபநிஷத்தி வேச சூந்யாநபி லக்ஷ்மீரமணைய ரோசயிஷ்யந்” “ச்ருதிநாம் விச்ரமாயாலம் சடாவிமத முபாஸ்யவே” இத்யாதி தேசிக திவ்யஸாக்திகளையே நித்யாநுஸந்தானத்தில் கொண்டிருக்கிற ஸ்ரீமத் ஆண்டவன் தாழும் கண்டு ஸஹித்திருக்கமுடியாத இக்கட்டுரையை அடியேன் கண்டு ஸஹித்திருக்கப்போயோ? அவைப்பத்தலேகனங்கள் இருவகைப்படும். அப்ராமாணிகார்த்தங்களையெழுதுவது ஒருவரை. இன்னது எழுதிற்றென்று புரிந்துகொள்ள முடியாதபடி அக்கெலி பிக்கிலித்தனமாக எழுதிவைப்பது மற்றொரு வகை. இவ்வகைகளிலே வெளிவரும் கட்டுரைகளைக்கண்டு சித்த விகாரம் கொள்ளாமலிருக்கும்படி எம்பெருமான் எண்டைப் படைக்கவில்லை.

செங்கை ஸஹூகோர்ட் ஜட்ஜ் பதவியில் வாழ்ந்து, இப்போது டிஸ்டில்லியில் உயர்பதவியில் வாழ்பவரான உயர்திரு அழகிரிசாமி யவர்கள் எனது நூல்களைப் பெரும்பாலும் படித்தவர் தமது கட்டுரை யொன்றில் “நமது P. B. A. ஸவாமிகள் யார்தவரூக எது எழுதினாலும் நிர்தாக்கின்யமாகக் கண்டிக்க ஒருபோதும் பின்வாங்கமாட்டார்” என்றெழுதி யிருப்பதும் பல சபைகளில் பேசியிருப்பதும் ப்ரஸித்தம். கீர்த்திமூர்த்திகளான, ஸர். S. வரதாசார்ய ஸ்வாமி, S. R. S. ராகவன் முதலான கும் எழுதியுள்ளார். ஸ்ரீமத் பரமஹம்ஸ தென்பவூர்யாண்டவன் அநுவிய திருமுகம் அனைத்துக்கும் சிகரமானது. ஸமயத்தில் தெரிவித்தாகவேண்டிய விஷயங்களை உள்ளபடி தெரிவிப்பது உரியதேயாகும்.

முந்துற முன்னம் ப்ரஸ்தாவித்த (உப்பிலியப்பன் ஸ்வாமி) நவநீத நண்பனைப்பற்றி இனி விரிவாக வரையவேண்டியதாகிறது. கீழே ப்ரஸ்தாவித்த விஷயங்கள் நாலைந்து ஜந்தாறு ஆற்றமு வருடங்களுக் குட்பட்டலை. இப்போது வரையப்

போகிற நவநித நண்பர் விஷயம் 1944ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருமது. ஏற்குறைய முப்பது வருடங்காலமாகத் தொடர்ந்து வருமது. [ஏவ்வளவு விவரங்கள் இல்லை என்றால் துடும்நா கீழே யெழுதியிருந்தாலும் *தே ஹி நோ திவஸா கதா*: என்றிருக்குமிப்போது பறைவசன வ்யவஹாரமே உரியது.]

இவர் 1944ல் தேவிகப் பிரபந்தவரை யொன்று வெளு சிரமப்பட்டு வெளி யிட்டார். அதில் முகப்பில் தேவிக சரித்திரமென்று ஒன்று செர்க்கப்பட்டுள்ளது. அது இந்த நண்பரால் எழுதப்பட்டதன்று. சென்னை அட்வகேட் ஸ்ரீ உ. வே. D. ராம்ஸ்வாமி ஐயங்காரேங்பவரால் எழுதப்பட்டது. இவரும் நமக்குப் பரம ஸ்ரீமருந்மணியே. [முன்னம் சில வார்த்தைகள்.] தன் தாயையோ மனைவியையோ யாரும் எவ்வளவும் புகுவாம்; இவள் நிகரற்ற பதில்ரதை, ஒத்தாரும் மிக்காரு மில்லாத ஸாத்வி—என்று எவ்வளவும் உயர்த்திப் பேசவாம். ‘அவள் ஸ்வைரிணி, உவள் ஸ்வச்சந்தாரிணி’ என்று பிறமாதரை யிழுத்து இழுத்துப் பேசவது அபாயங்களுக்கு இடமானதென்று எது இந்த அட்வகேட் அறியமாட்டாதவர்கள்.

வராஹ புராணத்திற்கு உள்ளிடான் கைகிகத்தை வியாக்கியானிக்கப் புகுந்த பட்டர் வராஹாவதாரத்திற்கு ஏற்றமுறைக்கவேண்டி மற்றை யதூரங்களுக் கெல்லாம் தாழ்வை விளக்குகிறார். அது ரஸிகர்களுக்குப் பரமபோக்யமான பத்ததி. பெரிய வாச்சான்பிள்ளை தில்யாபிரபந்த வியாக்கியானங்களில் ஓராழ்வார்க்கு ஏற்ற முறைக்கவேண்டிய பிரகரணத்தில் மற்றையாழ்வார்களுக்குச் சிலகுறைகள் காட்டுவதுண்டு; அதுவும் *நால்திந்தா நியாயத்தின்படி ஸஹிருதயற்றுதயங்கமே யாகும். இந்த அட்வகேட் இதர ஆசார்யர்களை தூஷிப்பதையே முக்கிய ஸ்த்யமாகக் கொண்டு தேவிக சரித்திர மேற்றுப் புகுந்தார். இதிலுள்ள அஸ்மபத்தங்களை நமது நவநித நண்பர் நானுமலே அச்சடித்துத் தமது உரைப் புத்தகத்தில் சேர்த்துவிட்டார். உரை பாரங்களை யெல்லாம் எனக்கு தவறாது ப்ருப் (proof) அனுப்பிவந்த நண்பர் இந்தச் சரித்திரப் பகுநியை மட்டும் அனுப்பிற்றிலர். (பிறகு அநுதாபம் காட்டியிருக்கிறார்களைத் தேவை மேலே விளக்குவோம்.)

அக்காலத்தில் நாம் ஸ்ரீ ராமாநுஜன் ஆரம்பிக்கவில்லை. அம்ருதவறி யென்னும் பத்ரிகையை நடத்திவருகிற காலமது. அந்தப் பத்ரிகையில் அட்வகேட்டின் அபபாஷிதங்களை யெல்லாம் அலசியலசி யுதறித்தள்ளி யிருக்கிறேன். அவர்த்ததுவ முனர்ந்துகொண்டவராகையால் பிறகு வாயைக் கையைத் திறந்திலர். ஆனால் கண்டிச் சுப்பட்டொழிந்த அந்த சரித்திரத்தை மட்டும் மறு பதிப்புகள் செய்துகொண்மருந்தார். நமது அம்ருதவறியில் வெளிவந்த தேவிகப் பிரபந்த வரை யாராய்ச்சி யென்னும் விபுலமான கட்டுரையில் கண்ட மறுப்புகள் நவீனர் பலர்க்கு அஸ்வி யமா யிருந்துபடியால் மூலைக்கொருவராகக் கிளம்பி நிந்தைக்கந்தை களை வெளியிட்டு வந்தார்கள். நமது கண்ணில் படாமலே பல மறைந்துவாவின் கண்ணில் பட்டவை மாய்ந்தொழிந்தன. மர்யந்துகொண்டு மிருக்கின்றன.

அந்த ஸ்வயத்தில் நமக்கு வூஷிடியப்பத்திரிக்கீர்த்தி அனுகிறது. ஆப்தர்களான பல பெரியார் டஸர் சூடி ஒரு கமிட்டி ஏற்பாடுசெய்து, அப்போது சென்னை வை கோர்ட்-ஐட்ஜ் பதவியை வெறித்திருந்த உயர்திரு. W. கிருண்ணஸ்வாமி நாயுடு அவர்களை அதற்குத் தேவை செய்திருக்கின்றார். அப்பெரியார் முன்னின்று வெளியிடத் தொடங்கின வூஷிடியட்டுப்பூர்த்தி மலரில் பிரசுரிக்கப் பல பெரியார்களிடம் கட்டுரைகள்

கேட்டு வரங்கினார். இந்த அட்வகேட் ஸ்வாமியையும் கேட்டிருந்தார் போலும். இவருடைய ஆங்கிலக் கட்டுரை யொன்று (மொழிபெயர்ப்படுத்த) அம்மலரில் வெளி வந்துள்ளது. அதிற் தாமே இந்த கனேபரங்களை யெல்லாம் தமது கையால் பொறித்துவைத்திருக்கிறார்; அதிலுள்ள சில வாக்கியங்கள்—

“Controversy had always a fascination and grip over the mind of the Swami and for that reason a lot of not very pleasant literature has come into being both by and in respect of the Swami. As can be expected, the Swami's powerful personality has been the target for hostile and adverse criticism from several quarters. It must be said to his credit that he never felt vanquished in any verbal warfare and would always have the last word on any subject,—there have been several such — in a very telling manner.”

இவ்வட்வகேட் ஸ்வாமி முன்னம் ப்ரஸ்தாவித்த நவநீத நண்பர் பதிப்பான தேசிகப்பிரபந்தவுரை நூலில் சேர்த்திருக்கிற தேசிக சரித்திரத்திலுள்ள அபபாவி தங்களையும் அவற்றுக்கு நம்முடைய பதிலுரைகளையும் முப்பது வருடங்களுக்கு முன்பு பலர் கண்டார்களெனினும் இக்காலத்துவர்கள் ஓன்னையிட்டியது மிக அவசியமென்று கருதி அவற்றில் சில பகுதிகளை மட்டும் ஈண்டு உபலூரிக்கின்றேன்.

மஹாபகாரகர்களான ஆசாரியர்களின் பெருமையை நன்கு விளக்குவது நன்றியறிவுடைய நல்லன்பர்களின் கடமையே. உபகாரகர்களில் தலைவரான தேசிக ஸார்வபௌமரது பெருமையை எவ்வளவு பகர்ந்தாலும் எத்தனை பக்கங்களெழுதி வெளியிட்டாலும் போராது. அங்கெனும் ஏழுதப்படும் பெருமையானது இதர ஆசார்ய தூஷணைக் குற்றம் கலசாமலும் பிராமாணிக வழியைக் கடவாமலும் மிருத்தல் வேண்டும்.

600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பறூானுடைய சித்திரம் நமக்குப் பரோக்ஷமாதலால் பிராமாணிகமானவொரு முன்னாலீஸ்த தழுவி யெழுதியாக வேண்டுமேயல்லது நம்மனத்தில் தோன்றியவாறு எதைப்போலுமேழுதி விடுவது விவேகிகளின் பணியின்று. முன்னேர்கள் எழுதாத கதைகளைத் தொடுப்பதும், அவர்கள் எழுதியுள்ளதற்கு மாறுபாடாக வரைவதும் சில பாயரர்களை மயக்குமேயல்லது விவேகிகளை உகப்பிக்கமாட்டாது. இதர ஆசாரியர்களைத் தூஷிப்பதற்கு ஒரு வியாஜமாக தேசிக சரித்திரம் எழுதுகிறோமென்று முன் வருவது உண்மையில் தேவிகரை லாகவப்படுத்தியதாகுமே யொழிய இரையும் பெருமைப்படுத்தியதாகாது.

இக்காலத்தில் ஸெல்கிகமறியாத வெறும் வைதிகர்கள் எழுதும் நூல்களை எப்படி யெழுதினாலும் ஆங்கிலம் படித்து ஸெல்கிகத் தேர்ச்சி பெற்றவர்கள் எழுதும் நூல்கள் பழிப்புக்கு இடமற்றிருக்க வேண்டுமே. அவற்றிலும் அப்ராமாணிக விஷயங்களும் இதர ஆசார்ய தூஷணகளும் மலிந்திருந்தால் எவ்வளவு வெறுக்கத்தக்க தாயிருக்குமென்பதை விவேகிகள் விமர்சிப்பார்.

இப்போது நாம் ஆராய்ச்சி செய்ய எடுத்துக்கொண்ட (தேசிக சரித்திரம் ஸ்ரீமான் திண்டுக்கல் ராமஸ்வாமி ஜயங்கார் பி. ஏ., பி. எல். அட்வகேட் எழுதியது.

இவரும் மனத்தை நடுத்தியில் வைக்காது பொய்க்கதைகளையும் பொருமைப் பேச்சுக்களையும் பொழுதினும் எழுதினுமிரண்ணால் இவரால் உலகம் என்னவுதவி பெற்றதாகும்? உண்ணாக்கதைகளை யுணரவிரும்பும் பக்தர்ச்சனாக்கு இவர் என்னவுதவி புரிந்தாராவர்?

இப்பெரியார் எழுதியுள்ள தேசிக சரித்திரம் 16 பக்கங்கள் கொண்டது. இதிலுள்ள இதர ஆசார்ய தூண்ணகளை அனுவதிப்பதும் அபசாரமாகும். ஆனாலும் சிலவற்றை அனுவதிக்கிறோம்.

(1) “தேசிகருடைய காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆசார்ய ஸ்தானம் வஹித் திருந்த ஸ்ரீ வைணவர்கள் தில்ய ப்ரபந்தத்தை மட்டும் அதிகரித்து ஸ்வகோஷ்டி யில் உபந்யாஸம் செய்ய வல்லவர்களாக மாத்திர மிருந்தார்களே யன்றி ஸ்ரீ பாஸ்யாதி க்ரந்தங்களைப் பரிசீலியம் செய்து பிறமதத்தினரோடு வாதஞ் செய்ய உரியராக இல்லை.” (பக்கம் 8)

(2) “தாம் கற்காத ஸ்ரீ பாஸ்யாதிகளை நன்கு கற்றுப் பன்முறை ப்ரவசனஞ் செய்து, தாம் கற்ற பிரபந்தங்களிலும் தம்மிலும் தெளிவான ஞானத்துடன் திகழ்ந்து தம்மிலும் மிருந்த ஆதாரத்தை அப்பிரபந்தங்கள் பால் செலுத்திய தேசிகன் விஷயத்தில், அதற்கு முன் ஸ்ரீரங்கத்தில் ஆசார்யகும் செய்து வந்தவர்களும் அவர்கள் சிஷ்யர்களும் பல்வகையான இடையூறுகளையும் ஹரிம்ணைகளையும் புரியத் தலைப்பட்டனர். அவர்களால் ஸ்வாமியடைந்த கஸ்டங்கள் பல.” (பக்கம் 10)

(3) “தேசிகவிடம் பொருமை கொண்டவருள் ஒருவரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இவருடன் பேர்ட்டியிட்டதன் பலனாக ஸ்வாமியிட மிருந்து ஸ்ரீ பாதுநா ஸ்வற்றமென்ற க்ரந்தம் தோன்றியது.” (பக்கம் 11)

(4) “ஆலயிரப்படிக்குப் பின் தோன்றிய பல வியாக்கியானங்களிலுள்ள தோஷங்களைக் கணிசித்து அவற்றையெல்லாம் களைந்து தேசிகனருளிச்செய்த எழுபத்தினுலாயிரம் ரெந்தங்கள்கொண்ட நிகம் பரிமளமென்னும் ஓர் அழகிய வியாக்கியானம் ஸ்வாமியாலே நம் குமாரருக்கு முன்பே காலகூபமாக ப்ரவசனம் செய்யப்பட்டிருந்தது.” (இவை D. R. வாக்கியங்கள்.)

ஆக இந்த நான்கு பாராக்களை மாச்சரியமற்ற விவேகிகள் நோக்கவேண்டும். இந்த நான்கு தூண்ணகளும் பிரமாணிகமான தேசிக சரித்திர நூல்களில் சிறிதும் காணப்படாதன. எந்த நூலை ஆதாரமாகக்கொண்டு இந்த அட்வகேட் இந்த தூண்ணகளைப் பெய்திருக்கின்றாரோ?

வட மொழியில் அமைந்துள்ள பிராமணிகங்களான தேசிக சரித்திர நூல்களை இவர் பார்த்திருக்க ப்ரஸ்க்திபில்லை. இவர் 10-வது பக்கத்தில்,—“ஸ்ரீரங்கத்தி லிருந்த இதர ஆசார்யர்களாலும் அவர்களின் சிஷ்யர்களாலும் தேசிகன் அடைந்த பல கஸ்டங்களை குரு டாப்பாகளில் விளங்கக் காணலாம்” என்று வரைந்திருக்கக் காணகையால் குருபரம்பனர் யென்றிற நூலை இவர் நம்பியிருக்கிறாரேன்றும் அதை ஆதாரமாகக் கொள்ளுகிறாரேன்றும் புலப்படுகிறது.

விலேகிகள் இங்கே தெளியவேண்டியதாலது, இவருடைய ஸம்பிரதாயத்தில் மஹாமஹாபாத்யாய தேசிக தர்சநாசார்ய நிருஸ்திரபுரம் சேட்றூர்·நரலிம்· மாசாரியார் என்கிற ஒரு பெரியார் தோன்றியிருந்தாரென்றும் அவர் தேசிக சரித்· திரம் முதலியவற்றைப்பற்றி 190 பக்கங்கள் கோண்ட புஸ்தகமொன்று எழுதி பல வருஷங்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறோன்றும் உலகமறியும். அந்த நூலில் பிற பகுதியின் உபோத்காதத்தில் (பக்கம் 129ல்) வைபவ ப்ரகாசிகை முதலிய சில நூல்களைக் குறிப்பிட்டு அவற்றில் பரஸ்பர விரோதங்கள் இருப்பதாகவும், எந்த விஷய மும் ஒரு புஸ்தகத்தில் கூறியபடி மற்றொரு புஸ்தகத்தில் கூறுப்படவில்லைபென்றும் விளக்கியுள்ளார். பிறகாலத்தவர்களான சில ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள தேசிக சரித்திரமும் தேசிகருடைய ஸ்ரீஸ்மக்ஞதோடு மிகவும் விரோதிக்கிறதென்றும் கூறியிருக்கிறார். தவிரவும் அதே புத்தகத்தில் முகவரையின் சிலது பக்கத்தில் எழுதியிருப்பதாவது—“பிராணமாக ஏற்பட்டிருந்த குருபரம்பரா ப்ரபாவநூல்கள் இரண்டும் முன்னமே வோபித்துப் போயிற்று. அவை இப்போது கிடையா. பிறகு கல்பித்து அச்சிடப்பட்டு இப்போது காணப்படுவின்ற குருபரம்பரா ப்ரபாவும் பிரமாணமாக அங்கிகரிக்கத்தகாதது” என்று கல்வெட்டாகவுள்ளது.

முக்கியமான குறிப்பு:—இந்த சேட்றூரையங்காக் எந்த தேசிக சரித்திரத்தை வூப்தமாய்விட்டதாக எழுதினாரோ அதை, சூகிகநெழுநூற்றுண்டு நிர்வாஹக ஸபையார் சிரமப்பட்டு ஸம்பாதித்துப் பலவாயிரம் பிரதிகள் அங்கிடுவித்து வெளியிட்டுள்ளார்கள். அது தலிதீய ப்ராஹ்மதந்த்ர ஸ்வாமி பணித்துதென்று வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலமைந்த அதனை ஸர்வக்ஞதம், தெறுங்கு. ஆங்கிலம் ஆவிய மூன்று பாஷாங்களிலும் மொழி பெயர்ப்பித்துப் பெணியிட்டிருக்கின்றார்கள். அவை யோன்றிலும் காணப்படாத கதைகளையே D. R. கற்பனை செய்து எழுதியுள்ளார். இங்கு மிக முக்கியமான வார்த்தையொன்று;—உலகுக்கெல்லாம் ஆசாரியர்களாய் விளங்கின மஹாசாரியர்களை நிந்தித்து நிகமாந்த, மஹாகுருவைப் புகழ்ந்துபேசவது பொருந்துவேணுமானால், அந்த வேறாந்த பாஜாகுருவின் ஸ்ரீஸ்மக்ஞதோக்களை இவர்கள் ஆதரித்து வழிபடுமார்களா யிருக்கவேண்டும். அதுதாவில்லை. அவருடைய திவ்ய ஸ்மக்ஞத்தினுக்கு அத்யந்த விருத்தமாக ப்ரபாத்தியபாயத்வம், வகுமி யுபாயக்வம், ஸ்வகத ஸ்விகாரம். அத்ருஷ்டார்த்தம் முதலால பலவற்றை [அதாவது—தேசிக ஞேடு உறவு கொள்வதற்கு முன்பு தாங்கள் கோண்டிருந்த கொள்கைகளை] ‘இவை தேசிகஸ்மக்கு விருத்தங்களேயென்று நஸ்வரிந்திருவைத்தும் வீண பிடிவாதமாகக் கொண்டிருப்பதனால் தேசிகைக் கொண்டாடுவதும் அஸ்தாதேய யிற்று. இவர்கள் தேசிகஞேடு உறவுக்கொண்டாட ஆரம்பித்த காலத்தில் வழந்தவரான திரு மழிசை அண்ணுவப்பங்கார் ஸ்வாமி பணித்த கலோகம்—“கர் வேஙாபி நிர்வாபித இத்யவாதீத் உத்திச்ய யாந் ஸ்ரீநிகமாந்தஸ்மாரிஃ; தைரேவ தஸ்ய க்ரியதே ஸ்துதிர யா தார்க்ஷியஸ்துதிஸ் ஸா புஜகப்ரக்லப்தா’ என்பது. இதன் பொருளாவது— தேசிகன் *நிர்விஷ்டம்யதிலார்வப்ளமவசஸாம். ஆவருத்திபிர ‘யெவநம்* என்று தொடங்கிப் பணித்த கலோகத்தில் “அஸ்தாம் கர்வோபி நிர்வா சித:” என்றதற்கு

இவ்வட்டகேட்டின் சமயத்தில் தலைச்சிறந்து விளங்கின அப்பெரியர் மறுத் துத் தள்ளின அப்தி/சுவடியை இவர் தலையான பிரமாணமாகக் கொள்ளுகிற ரென்றால் இதனில் பக்கதொரு மருள் உண்டோ?

இப்போது இந்த அட்லீகெட் என்ன சொல்ல வருவரேன்றால், அவர் மறுத் தால் எமக்கென்ன? அவர்ட்டதே சட்டமென்று யாரும் இசையமுடியாது. அந்த குருபரம்பரை பிரபாணமென்றே என் மனத்தில் பட்டபடியால் நான் அதைத் தழுவுகிறேன் என்பது. இந்தப் பேர்க்கு மதிப்பு கொடுக்கவேண்டிப் பொறுப்பு மத்யஸ்த மஹநீயர் களைச் சார்ந்தது. ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீத்தாந்த ப்ரவர்த்தகர்களான மஹாசார்யர்களைத் தூவித்துப் புஸ்தகங்களைமுழுவதே எமது ஸம்பிரதாய முன்னோர்களின் தலைமை என்று இவ்வட்டகேட் ஸ்தாபிக்கத் துணியவுங்கூடும். அது கிடக்க. மேலே குறித்த நாள்கு பாராக்களிலுங்கண்ட துஷணைகள் சிறிதும் பொருந்தமாட்டாலேன்பதை இவி நிருபிப்போம்.

(1) தேசிகருடைய காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஆசார்ய ஸ்தானம் வழித்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர்களைன்று இவர் குறிப்பிடுவது லோகாசார்யரென்று புகழ்பெற்ற நம்பின்னையின் சிவ்யவர்க்கக்களையோடு யென்பது வெளிரீபடை. இவர் தாமே மேலே அழகிய மணவாளப் பெருாள் நாயனுரென்று திருநாமத்தை ஸ்பஷ்டமாகவே குறிப்பிட்டிருக்கிறார். அவர் வடக்குத் திருவீதிப் பின்னையின் இனைய திருக்குமாரர். அடிடாதச ரகஸ்யாதி க்ரந்த கர்த்தாவாள பின்னை லோகாசார்யருடைய திருத் தம்பியார். இவரும் இவரைப்போன்றவர்களுமான ஆசாரியர்கள் [தென்னுசார்ய ஸம்பிரதாயத் தலைவர்கள்] நில்ய ப்ரபந்தத்தை மட்டுமே அதிகரித்தவர்களென்றும் ஸ்ரீ பாஷ்யாதி க்ரந்தங்களைப் பரிசீலித்து செய்யாதவர்களென்றும் இவர் எந்த பிரமாணங்கொண்டு அறிந்தாரென்று விராரிக்கவேண்டும். ஸ்ரீரங்கத்தில் ஆசார்ய பதவியை நிர்வலத்து மஹநீயர்களில் நால்வரே தேசிகருடைய காலத்தில் இருந்த வர்களாக இவ்வட்டகேட் என்னைப்பிருக்கவேண்டும். (1) வடக்குத் திருவீதிப்பின்னை, (2) பெரியவாச்சான பின்னை, (3) பின்னை லோகாசார்யர், (4) அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

இலக்கானவர்கள் தாமே அந்த ரேதிகளைக் கொண்டாடுவது ஸர்ப்பங்கள் கூடி கருத்மானைக் கொண்டாடுவதோ டோக்குமத்தனை என்கை. இவர்கள் சங்கராசாரி யரைப் புகழ்வதோடு தேசிகனைப் புகழ்வதோடு ஒரு வாசியில்லை. “ஸ்ரீவைஷ்ணவர் கள் பாதரஸ்களைத் தோரணமாகக் கட்டிவைத்துப் பரிபலித்தார்கள், நிமந்த்ரணத்திற்கு இசைந்திருந்து வஞ்சித்தார்கள், காலைப் பிடித்திமுத்துத் தெருவிலே தள்ளினார்கள்” என்றிப்படிப்பட்ட நிலீந கதைகளைக் கற்பணி செய்து காட்டுவதற்கு அவத்யம் என்பதைத் தெரிந்துகொள்ளமாட்டாத இவர்களைப்பற்றி சோகிக்கவேண்டிப்பது தவிர வோயில்லை. இத்தனைய ஸ்ரீப்பணைப் புரிவதற்காகவே பின்னை லோகாசாரியர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தார்களாம். நால்வர் என்மர் பதின்மூர்த் திரட்டி உணவனித்து இத்தனைய கதைகளைக் கூறிக் கண்ண நிர் பெருக்குவது ஒரு போதுபோக்கு.

ஆக இந்நால்வரும் ப்ரவசனம் செய்தவளவோடு நில்லாமல் தொண்டர்க்கமுதுண்ண நூல் மாஸ்களையும் அருளிச்செய்துள்ளாரென்பது உலகப்பிரவீத்தம். அந்த திவ்ய க்ரந்தங்களில் உபய வேதாந்தப் பொறுள்களும் கமழு நிரைவென்பது அநுபவ ரவிகர்களுக்குத் தெரியும். ஸ்ரீ பாஷ்யாதி ஸாகரத்தில் ஆடு மூழ்கி அரிய பெரிய ரத்தங்களைக் கொணர்ந்தே மேற்சொன்ன நால்வரும் க்ரந்தங்களை யருளிச் செய்துள்ளார்களென்பது அவற்றில் அவகாஹித்த மஹாஞ்களுக்குத் தெரியும். “வணவணிலூ: கர்ப்புரோத்கம் கிமித்யமிமந்தோ” என்று தேவிகர் ஈறியபடி உப்பு வியாபாரிக்குக் கற்புரத்தின் மதிப்பு தெரியாதன்தே?

இவ்வாசாரியர்கள் வடமொழியில் கூறுதல்களைமுதலில்லை யென்கிற காரணங்கொண்டு பழிப்பதானால் ஆளவந்தார் என்பெருமானார் ஆடுவான் பட்டர் எங்களாழ்வான் அம்மான் அப்புள்ளார் முதலான ஆசாரியர்கள் தழிமில் ஒன்று மெழுதலில்லை யென்கிற காரணங்கொண்டு அவர்களைத் தமிழ்ப் பரிசுயம் பண்ணுத வர்களாகப் பழிக்கின்றவர்களுக்குத் துணைவராகவேண்டும். ஒரு பா ஷஷியிலும் ஒரு நூலும் மெழுதாத ஆசாரியர்களும் பலருளார். உடையவரோடு 18 நாள் தர்க்கித்த மஹா விதவானுன் யஜ்ஞ மூர்த்திகள் அருளாளப் பெருமாளெம் பெருமானுராகி ஞானஸாரம் பிரமேய ஸாரமென்கிற இரண்டு தமிழ்ப் ப்ரதந்தங்களைப் பணித்தாரே யல்லது வடமொழியில் ஒரு சுலோகமுமிட்டிலர்.

ஷட்டர்சனங்களுக்கும் ஷடாஸனமிட்டிருந்து பல ஹா விதவச் சிகாமணியாகப் பேர்பெற்று பட்டரோடே வாதயுத்தம் புண்ணவிலை வேதாந்திகள் நஞ்சியராகி திவ்ய ப்ரபந்தார்த்த ப்ரவசனத்தோடு நின்றூரேயல்லது வே ரூ ஸ் ரூ செய்ததாகத் தெரியவில்லை.

நம்பிங்கௌண்யைப் பற்றிப் பெரியவாச்சாங்கிலை யோழிதும்போது [பெரிய திருமொழி 5—8—7 * ஒதுவாய்மையு மூவனியைப் பிறப்பு மூன்கு மூன்தந்த அந்தண ஞானுவண்* என்ற விடத்து வியாக்கியானத்தில்]

“முற்பட தவயத்தைக் கேட்டு இதி ஹா ஸ புராணங்களையுமதிக ரித்து பரபகாப்ரதிசோபத்துக்குடலாக நயாயமிமாம்ஷஸகஞ் மதிகரித்து போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம் நம்பிங்கௌண்யைப் போல”

என்றாருளிச்செய்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் ஆசாரிய பதவியை யல்க்கிறித்த ஒவ் வொரு ஆசிரியரும் இத்தகைய யோக்யதை பெற்றங்கிறோ விளங்கினர். அப்படிப் பட்ட மஹாசாரியர்களின் ஸ்ரீஸ்மக்திகளைக் காதால் கேட்கப் பெறுததோடு கண்ணால் பார்க்கவும் பாக்கியமற்ற இவ்வட்டவீகெட் தன்னளவறியாமல் அவர்களுடைய யோக்யதையில் குறைக்குறப் புகுந்தது பெறுத்த ஸாறுவாஸம்.

அவ்வாசிரியர்கள் ஸ்வகோஷ்டியில் மாத்திரம் உபந்யாஸம் செய்ய வல்லவர்களாயிருந்தார்களே யல்லது பிறமதத்தினரோடு வாதஞ்செய்ய உரியனராக இருந்திருக்கவில்லையென்று இவ்வரமுதியுள்ளதையும் ஆராய்வோம். பிறரோடு வாத

யுத்தம் பண்ண இன்னாருக்கு யோக்யதை யிருந்தது, இன்னாருக்கு இல்லை என்பதை இப்போதுள்ளார்நிய ஒரு ஸாதனம் வேண்டுமே. ஒரு காரியத்தில் யோக்யதை பெற்றவர்கள் அக்காரியத்தை அவசியம் செய்தேயாக வேண்டுமென்கிற நிர்ப்பந்த மில்லை. பரிபூர்ண யோக்யதை பெற்றவர்களும் வாதயுத்தத்தில் ப்ரவ்ருத்தராகாம விருப்பதுண்டு. தேசிகரையே யெடுத்துக்கொள்வோம். இவர் வாதயுத்தம் பண்ணு வதில் புவியும் இங்கமும் போன்றவர் என்பது நிர்விவாதம். ஆனால் இவர் தர்சந ஸ்தாபநார்த்தமாக க்ரந்தங்கள் எழுதுவதோடு நின்றுரேயல்லது ஒரு ஸபையிலும் சென்றவர்கள். ஒரு வாதமும் [வாய்ச்சண்டை] செய்தவர்கள் என்பது அவரு டைய திநசர்யையில் ஏடுபடுத்தப்பட்டு விளங்கா நின்றது. அந்த திநசர்யை அப்ர வித்தமானதல்ரு. பக்தர்களின் நித்யாநுஸ்ந்தானத்திலுள்ளதே. அதில் “ஸபா புஜங்கி குணபார்தாருண்யம்” என்றிருப்பது ப்ரவித்தம். ஸபையைப் பாம்பாகவும் மாதரைப் பிளோகவும் நினோவர் தேசிகர் என்றதிதில். மாதரையும் அனுக மாட்டார், ஸபையையும் அரூபமாட்டார் என்று ஸ்பஷ்டமாகக் கூறித் துதித் திருக்க, இவரும் வாதயுத்தம் பண்ணினாரென்று எழுதியிருப்பதெல்லாம் பொய்க் கதைதானே. இல்லாத கதைகளை யேற்றிட்டுப் பீர்ய்யான ஜுதிஹ்யங்களைக் கல்பனை செய்வதனால் என்ன பெருமை விளையும்.

ஸ்ரீங்கந்தி தீல் அத்வைதிகள் அட்டநூலைச் செய்திருக்கலாம். ஸன்னிதி யுத்ஸ வங்களை அவர்கள் தடைசெய்து விட்டார்களென்பது பரிஹாஸ்யமான பேச்சு. தேசிகர் ஸ்ரீங்கந்தி தீல் வாழ்ந்தநு சிலவான்களுகள். அவர் வெளிநாடுகளில் வாழ்ந்த காலத்தும் திரு ஃாட்டுக் கெழுந்தருளிய பின்னரும் புறச்சமயிகள் வந்து வைஷ்ணவ வழிபாடுகளைத் தட்ட செய்தால் என்ன ப்ரதிக்ரியையோ? சததாஷனி அவதரித்த தனுல் அத்வைநமதமே அடியற்றுத் தொலைந்துபோய்விட்டதாமோ? “இனி யாரும் வைஷ்ணவ வழிபாடுகளைத் தட்ட செய்யலாகாது” என்று தேசிகர் ஏதேனும் சாஸனமிட்டுப் போனாரோ? சாஸ்த்ரம் கற்றவர்கள் அந்த சாஸ்த்ரங்களில் வாதுக் கணம்ப்பர்களே ரல்லது கோவில்களிற் சென்று குறும்புசெய்ய நினையாரே. முற்காலங்களில் கோவில்-ஸில் ஏற்பட்ட கோவாறுகளெல்லாம் அரசர்களின் கொடுங்கோன் மையினுலன்றி வித்வான்களின் விஷயம் செயல்களினுலன்றே. ஸ்ரீ ரங்கத்தில் ஆசார்ய பதவையை நிர்வாஹித்துக்கொண்டிருந்தவர்கள் வாதயுத்தத்திற்கு எழுந் தருளவில்லையென்றே வைத்துக்கொள்வோம். அதனால் அவ்வாசிரியர்கட்கு ஞானக் குறைகூற இடமுண்டோ? நம் நரிசனத்தில் ஒரு முக்கியமான விஷயம் ஆலோசிக் கப்படவேண்டும். ஆளவந்தார் “மிமாம்ஸாசாஸ்த்ரயுக்மச்சரம விமலமநா: மருக்ய தாம் மாத்ருசோந்ய:” என்றும் நாமே சொல்லிக்கொண்டபடி ஸர்வதோழுகாளன பாண்டித்யமும் ப்ராலீண்யமும் படைத்தவரென்பது நிர்விவாதம். இத்தனை பெருமையோடு அவர் எழுந்தருளிவிநா: துதையவர்க்குத் தெரியாதா? யாதவ ப்ரகாசர் கூறின அபார்த்தங்களைக் கேட்டுக்கொண்டும் அவருடைய விஷயம் செயல்களை ஸஹித்துக் கொண்டும் திரும்பந் திரும்ப அவரிடத்திலேயே. சென்று உடையவர் வேதாந்தம் வாசித்தநாக எழுதப்பட்டிருக்கிறதே. ஆளவந்தார் காஞ்சிபுரத் திற்கு எழுந்தருளியிருந்தும் அப்போதும் அவரிடத்தே போய் ஆசரயித்து வாசிக்கத்

தோன்றவில்லையே உடையவர்க்கு. இதனால், யாதவப்ரகாசருக்கி நந்த யோக்யதை ஆளவந்தாருக்கில்லை யென்றே உடையவர் எண்ணியிருந்ததாகத் தானே கொள்ள வேண்டிவருகிறது. இது வஸ்துஸ்திதியாகுமோ?

இங்கு முக்கியமாக வொன்று சூட்டிறேன் D. R. ஸ்வாமியை; கச்சிக்கு எழுந்தருளின ஆளவந்தார் யாதவப்ரகாசரை நேரில் கண்டிநுக்கிறூர்; அவர் வேதாந்தவாக்யங்களுக்கு அபார்த்தங்கள் சொல்லிவருகிறூரென்பதையும் ஆளவந்தார் அறிந்திருக்கிறூர்; “ஓய் யாதவரே! என்ன அபார்த்தம் பீதற்றிவருகிறீர்? நம் எதிரே சிறிது சொல்லும் பார்ப்போம்” என்று தாமாக மடிபிடித்துத் தர்க்கிக்கலாகாதா?” என்று. இப்படிக் கேட்டால் “அதற்கு அவர்க்கு சக்தியில்லை” என்றே கூறுவர் நம் D. R. ஸ்வாமி. “வயம் ப்ரதிவாழிவாரண ப்ரகடாடோபவிபாடந கூமா:” என்று கூறியிருக்கிறாரேயென்றால், அதெல்லாம் உன்னாய்க்குட்டியென்றும் துணிந்து சொல்லிவிடுவர்.

தேசிகர் ஸ்ரீரங்கத்திற்குச் சென்றார், வாதிகளை வென்றார், வெற்றிபெற்று நின்றார் என்றிப்படி எவ்வளவும் பெருமைகளை யெழுதலாம். இதர ஆசாரியர் களைக் குறைக்குறி யிழித்துரைப்பதை விரலுக்குத் தகாத விக்கம்.

(2) இவி இரண்டாவது தூஷணத்தை எடுத்துக் கொள்வோம். தேசிகரே ஸ்ரீ பாஷ்யாதிகளை நன்கு கற்றவர் என்றும் மற்ற ஆசார்யர்கள் அவற்றைக் கல்லாதவரென்றும் இல்லவ்டகேட் வசை கூறுகிறார். அந்ததா! இதைக் கூறுவதற்கு இவரா அதிகாரி? தான் கற்ற கல்வி எவ்வளவு? எப்பதையறியமாட்டாதே இப்படியா ஆசார்யாபசாரப் படுகுறியில் வீழ்வது! ஸ்ரீ பாஷ்யாதிகளில் தேசிகருடைய ஜ்ஞா னம் எத்தனைக்குத்து? மற்ற ஆசாரியர்களின் ஜ்ஞானம் எத்தனைக்குத்து? என்பதைக் கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டறிந்து நிர்ணயிக்க ஶாதநம் இல்லாமற் போகவில்லை. ஸ்ரீபாஷ்யத்தை முப்பது தடவை ப்ரவசநம் செய்தாலென்ன? முந் நூறு விசை ப்ரவசனங்கு செய்தாலென்ன? அது விஷயமாக எத்தனை க்ரந்தங்கள் எழுதினால்தான் என்ன? ஸ்ரீ பாஷ்யத்திற்கு எது உயிரான பொருளோ அதை நன்கறிந்த ஆசிரியர் யாவர் என்பதை ஒரு நொடியில் நிர்ணயிக்க அருமையில்லையே.

(1) ஸ்ரீபாஷ்ய விஷயமொன்றை இங்கேடுத்துக் காட்டுவோம். இதை அவகாஹித்துக் கொள்ளுதல் ஸம்ஸ்க்ருத வாலஸையற்றவர்கட்டரும் நிலமாம்படி மிகத் தெளிவாக எழுதுகின்றோம். ப்ரஹ்மஸ்த்ரம் இரண்டாமத்யாரம் முதற்பாதத் தில் *ச்சுருதேஸ்து சப்தமுலத்வாத்* என்கிற ஸதித்ரத்தில் எவ்வா வித்தாந்தம் செய்யப்பட்டதென்பதை ஸ்ரீபாஷ்யத்திலும் வேதாந்த தீபத்திலும் வேதாந்த ஸாரத் திலும் எளிதாக அறியலாம். சாஸ்த்ரமொன்றே கோண்டு அறிப வேண்டியதான் ப்ரஹ்மஸ்வரூபம் இதர ப்ரமாணங்களினால் அறியப்படுகிற ஸதவ வஸ்துக்களிற் காட்டிலும் விலக்ஞமாகையாலே அவ்வஸ்துக்களிற் காணப்படாத ஆச்சரியமான சக்தி பகவானிடத்தில் இருந்தே திரும். ஆகவே எதையும் பகவானிடத்தில் அலம் பாவிதமென்று கொள்ளலாகது. ஒரு விஷயத்தை பகவானிடத்தில் சாஸ்திரம்

சொல்லிற்றென்றால் அதை அப்படியே ஒப்புக்கொள்ளவேணுமே தவிர இது எப்படி ஸம்பாவிதமாகுமென்று குசோத்யம்செய்து மறுக்கலாகாது; அப்படி குசோத்யம் செய்வதானது பகவானுடைய விதிர் சக்தி விசேஷத்தை யறியாமையோ அல்லது இசையாமையோ ஆகும்—என்று ஸ்ரீபாஷ்யம் முதலானவற்றில் நிரணயிக்கப்பட்டிருப்பது தெளிவான விஷயம்.

ஐகத்துக்கு நிமித்த காரணமான பகவானை உபாநாந காரணமாகவும் கொள்ளக்கூடாதென்றும் அப்படி கொள்வது உலகிற்காணும் நியாயத்திற்கு விருத்தமென்றும் தோன்றிய பூர்வபைகுத்தை தேசிகரும் ஸ்ரீ பாஸ்யகார ஸ்ரீஸ்மக்திகள் காட்டிய வழியிலேதான் கண்டித்திருக்கிறார். அவர்தாமே பகவானுடைய வ்யாப்தி விஷயத்தில் எழுதுப்போது ஸ்ரீபாஷ்யகார ஸ்ரீஸ்மக்திகளை மறந்தோ உதறித் தள்ளியோ எழுதியிருக்கிற விஷயம் ரஹஸ்யத்ரயஸாரத்தில் மூலமந்த்ராதிகாரத் தில் காண்மின்:— [அங்கு]

“வ்யாப்தனுக்கு ப்ரதிவள்ளு பூர்ணத்வமாவது.....வஸ்துதோறும் ஸ்வரூப ஸமாப்தியவர்கள் இது கொள்ளில் பற்றிர் வ்யாப்திக்கு விருத்தமாம்”

என்று எழுதிவைந்திருப்பது ப்ரஸித்தம். வஸ்துதோறும் ஸ்வரூபம் ஸமாப்தமாயிருந்து பற்றிர் வ்யாப்தியும் குறைவற்றிருக்க பகவானுக்கு முடியர்தென்பதன்றே தேசிகருடைய கருத்து. நியாய வித்தாஞ்ஜனத்தில் தாமே மிகமிக சர்ச்சைசெய்து முடிவு கட்டின்தையும் மறந்து எழுதிய பங்க்திகளிலை — என்பது நம்மால் சிலா விகிதமாக்கப்பட்டுள்ளது. அந்த விவிவ இங்கு வேண்டா. (2) சாரிரக மிமாங்ஸை—இரண்டாவது அத்தாயம் மூன்றாவது பாதத்தில் “பராத் து தத் ச்ருதேः” “க்ருதப்ரயத்நாபேசாஸ் ரு விஶ்விதப்ரதிவித்தாவையர்த்தயாநிப்யः” என்கிற ஸுத்ரங்களின் ஸ்ரீபாஷ்யத்தையும், நடாதாரம்மாஞ்சைய தத்வஸார ஸ்ரீஸ்மக்தியையும் உதறித்தள்ளி *அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி பண்ணின விஷயம் அதிகரண ஸாராவளியில் அதிப்ரஸித்தம். மாககவியின் அற்புதமான சுலோகமொன்று கேள்வி—*அங்காதிரோபிதம்ருக்ச சந்த்ரமா ம்ருகலாஞ்சந:, கேஸரி நிஷ்ட்டுரக்ஷப்தம்ருகபூகோ ம்ருகாதிப: என்பது. “ஆனிக்கும் அடிசற்க்கும்” என்பதிலே சேர்ந்தவை இவை.

இதர ஆர்யர்கள் ஸ்ரீபாஸ்ய பரிசயம் பண்ணுதவர்களென்று இவ்வட்வகேட் எழுதுவது தெரியாமையாமத்தனை. அவர்களின் ஸ்ரீஸ்மக்திகளைல்லாம் ஸ்ரீபாஷ்யமே தமிழ் வடிவு கொண்டதென்னும்படியாகவன்றே இருக்கிறது. ஓரிடத்திலாவது அடிவளவாவது ஸ்ரீபாஷ்ய விரோதம் காட்டவோ சங்கிக்கவோ முடியுமோ? “தண்டாமரையினுடன் பிறந்தே தண்டேன் நுகரா மண்டுகேம்” என்றாற்போல ஸ்ரீபாஸ்யத்தை இரவும் பகலும் உருப்போட்டும் அதிலுள்ள ஸாரத்தை உட்கொள்ள உரிமையில்லையாயிற்றே மற்றையோர்க்கு.

(3) இனி ரங்குவது தூஷ்ணயின் ஆராய்ச்சி. “தாம் கற்ற பிரபந்தங்களிலும் தம்மிலும் தெவான ஞானத்துடன் திகழ்ந்து தம்மிலும் மிகுந்த ஆதரத்தை அப்பிரபந்தங்கள்பால் செலுத்திய தேசிகன்” என்கிறார் அட்வகேட். திவ்யப்ரபந்தங்களில் இதர ஆசார்யர்களைவிட தேசிகர் தெளிவான ஞானம் பெற்றபடிக்கு இரண்

டொரு உதாரணங்களால்து எடுத்துக்கொட்டி யிருந்தால் அழகாயிருக்கும். ஸ்ரீபாஸ் யத்தில் இவர் தெவிலோன் ஞானம் பெற்றவை கிழே நிறுபிக்கப்பட்டது. அப்படியே திவ்யப்ரபந்தத்தில் அவர்க்குண்டான் தெவிலையும் சிறிது நிறுபிப்போம்.

பெரியாற்வார் திருமோழியில் (4—9—2) “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்போலும்” என்கிற பாசுரமிருப்பது ப்ரவிட்தம். பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஒரு ஸம்வாதம் நடந்ததாக இப்பாசுரத்தில் அனமக் கப்பட்டிருக்கிறது. மிராட்டியின் புருஷகாரத்திலூல் சில சேதநர்களை எம்பெருமான் அநுக்ரஹத்திற்கு இலக்காக்கின பிறகு, அப்பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருவுள்ளவறைப்பைத் தெரிந்துகொள்வதற்காக ‘மிராவே! மறுாபராதிகளான சேதநர்களை அங்கீகரித்துவிட்டாரே;’ நான் கூட ஏதோ தெரியாமல் புருஷகாரம் செய்துவிட்டேன்; இவர்களுடைய குற்றங்கள் எனக்கும் இப்போதுதான் விசதமாகத் தெரியவந்தன. இப்படிப்பட்ட குற்றவாளிகளை நீர் அங்கீகரிக்கலாமாது’ என்றார்கள். அதற்கு எம்பெருமான் என்ன மறுமொழி கூறினாலென்றால், ‘என்னடியார்கள் ஒரு காலும் நீ சொல்லுகிறபடி குற்றம் செய்திருக்கமுட்டார்கள்: ப்ரக்ருதிவசாத ப்ராமாதிகமாகச் செய்திருந்தார்களானால் அது எனக்கு நன்றே காண’—என்றாலும். இந்த ஸம்வாதத்தை யெடுத்துரைத்த பெரியாற்வார் அந்த அடியின் முடி வில் ‘என்பர்போலும்’ என்று அருளிச் செய்திருக்கிறார். போலும் என்கிற விது ஆற்வாராளிச் செயல்களில் ஆயிரமிடங்களில் வருகிறது.

“பின் தொடர்ந்தோடியோர் பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினுய் போலும்”

“விளங்கா யெறிந்தாய் போலும்” “வாரி வீட்டாற்றுண்டிருந்தான் போலும்”

“மரமேறியிருந்தாய் போலும்” “நாகத்திலேடு மிணைய்கி நீ வந்தாய் போலும்”

“வந்தை பெருமானுர் மருவிநின்றலூர் போலும்” “தேவதேவதூர் போலும்”

என்றிப்படி பல்லாயிரமிடங்கள் காணலாம். இவ்விடங்களில் பேர்லும் என்பதற்கு என்ன பொருளென்பதைத் தமிழில் சிறிது பரிசுயமுடையவர்களும் அறிவர்கள். வடமொழியில் “திமிவ ஹி மதுராணும் மண்டநும் நாக்குதோய்” என்பதுபோன்ற விடங்களில் இவ என்றாலும் இடைச் சொல்லுக்கு என்ன பொருளோ அதுவேதான் போலுமென்கிற விதற்கும் பொருளென்பதை சிரமமில்லாமல் அன்னவருமறிவர்.

திவ்யப்ரபந்தங்களில் மிகத்தெவிந்த ஞானம் பெற்றவர் இப்பிடத்தில் என்ன தெவிவு காட்டியிருக்கிறார்கள் பார்க்கவேண்டும். இப்பாசுரத்தை ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ப்ரபாவவ்யவஸ்தாதிகாரத்தில் எடுத்துக்கொண்டு தெவிவுகாட்டியுள்ளார் ;—

“என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்பர் போலு மென்றவிடத்தில் போலுமென்று சொல்லுவதையாலே இது வஸ்து வருத்தியில் நன்றன்று என்னுமிடம் ஸுதிதைம்” என்பது அவ்விடத்தில் தேவிகருடைய திருவாக்கு. போலும் என்பதற்கு இவர் காட்டியுள்ள கருடதுசிறிதேநேரும் பொருந்துமாவென்று அறிவுடையார் பார்க்கவேண்டும். வாக்யாவங்காரபாவாவிதற்கு ஒரு பொருள் கொண்டேயாக வேணுமென்று நிர்ப்பந்தம் கொண்டாலும் சூசிகர் கூறியுள்ள

பொருள் பொருந்த வழியுண்டோ? போலுமென்கிறவிது எந்தச் சொல்லின் பக்கத்திலே விழுந்திருக்கிறதென்பதை நோக்கவேண்டாவோ? "செய்தாரேல் நன்று" என்றதன் பக்கத்தில் இது இருந்தாலாவது இவர் பணிக்கும் பொருள் ஒருவாறு ஏற்குமென்னலாம். அங்கு இல்லையோ. என்பர் என்ற விளையுற்றின் பக்கத்திலென்றே அது கிடக்கிறது. செய்தாரேல் நன்றன்று என்கிற பொருளை அது காட்டுமென்று ஸ்தாபிக்க ஏழேழ்பிறவி நவம் புரிந்தாலுமாகாடுதே. நலிந்து கோடல் முறையில் அப்படி காட்டுமெல்லே வைத்துக்கொள்வோம். அப்பொருள் அந்த ப்ரகரணத் திற்குச் சிறிதேனும் சேருமா? எம்பொருமானுடைய உயர்ந்தவோரு குணத்தைக் காட்டுவதற்கன்றே பெரியாழ்வார் இந்த ஸ்ம்வாதத்தை யமைத்துப் பாசரம் பாடி னார். "தோஷோ யந்யயி தஸ்ய ஸ்பாந் ஸ்தாமேததகர்ஹிதம்" என்கிற ஸ்ரீராமா யண ஸ்லக்தியையும் "அபி சேந் ஸ்தாராசாரோ பஜுதே மாமநந்யபாக், ஸாது ரேவ ஸ மந்தவ்யः" என்கிற தோஸ்லக்தியையும் மூலமாகக் கொண்டன்றே இப் பாசரம் அவதரித்துள்ளது. மற்றொரு விஷயம் கேண்டின்.

திருவாய்மௌழியில் (3--4--1) *வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை யேறுமடர்த்த* என்கிற பாசரத்தில் 'வம்பவிழ் கோதை' என்பதற்கு என்ன பொரு ளென்றால் 'நறுமனம் மிக்க பூராலையை யணிந்துள்ளவள்' என்பதாகும். இது அன்மொழித்தொடக். (பற்றாவரி ஹிஸமாஸாந்தபதம்.) பிரகரணம் நோக்கி நப் பின்னைப் பிராட்டியென்று முடியும். கண்ணபிரான் நப்பின்னைக்காக ஏழேருதுகளை வலியடக்கின விருத்தாந்தம் இங்கு அநுஸந்திக்கப்படுகிறது. இங்கே கோதையென் பது கொழுத்த தாழிழ்சொல். தேரிகர் பணித்த த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் இப்பதிகுத்திற்கான ச்லோகத்தில் "கோதார்த்தோக்ஷாவமர்தே" என்று அப் பாசரத்திற்கு ஸாரமாக அருளிச் செய்திருக்கிறது. கோதாதேவிக்காக ஏருதடர்த்ததாக ச்லோகமியற்றிவிட்டார். கோதா என்கிற வடசொல் ஆண்டா ஞக்கு வாசகமேயல்லது நப்பின்னைக்கு வாசகமன்று. "நீளாதுங்கஸ்தநகிரிதம" என்கிற திருப்பாவைந் தனியானில் நீளா என்பதே நப்பின்னைக்கு வடமொழித்திரு நாமமாக நன்கு காட்டப்பட்டிருக்கிறது. கோதா என்பது ஆண்டாஞ்குத் திரு நாமமேயல்லது மற்றொருத்திக்கும் திருநாமமன்று என்பது கோதா ஸ்துதி பணித்த தேசிகற்குத் தெரியாததன்று. "கோதா நஸ்யை நம இதமிதம்" என்கிற தனியனை நிச்சலும் அநுஸந்திப்பவர்களுக்கும் நன்கு தெரியும். குடிக்கொடுத்த சுடர்க் கொடியான கோதைக்காகக் கண்ணபிரான் ஏருதடர்க்கவில்லையென்பதும் உலக மறியும். இப்படியிருக்க, இங்குத் திருவாய்மொழியில் "கோதை பொருட்டா" என்றிருப்பதையே பார்த்துவிட்டு "கோதார்த்த" என்று ச்லோக மெழுதி விட்டார் தேசிகர்.

இது பண்டிதர்களுக்காக இறற்றினதா? பாமரர்களுக்காக இயற்றினதா? என்று ஒருவராலும் நிர்ணயிக்க முடியாமலிருக்கிற த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியோடு நிற்காமல் *நன்று செய்தாரென்பர் போலுமித்யாதியான சில பாசரங்களைக் கைப்பற்றி அஸந்தர்ப்பவரைகளையும் எழுதி வைத்திருப்பவரை தில்யப்ரபந்தங்களிலும் தெளிவான ஞானத்துடன் திகழ்ந்தவராகப் புகழுவேண்டி யது மிக அவசியமே.

இவ்யப்ரபந்தங்களில் இதர ஆசாரியர்கள் செலுத்தாத ஆதரத்தை இஸர் செலுத்தினாலென்று எழுதுபவர் அதற்கொரு சான்று காட்டியிருந்தால் அழகியதே. நம்மாழ்வாரை விபவத்சையிலேயே அதுபண்ணித்திருத்த அந்தனர் தலைவரான மதுரக்ஞிகள் தேவுமற்றறியேன் என்று படுகாடு கிடந்தது ஸ்பஷ்டமாக விளங்காறிற்க அதற்குமாறாக ஆழ்வர்முக்கித்தசையில் உபாதேயர்யல்லது விபவத்சையில் உபாதேயரல்லவர் என்று சததூஷணியில் ஸ்தாபித்து வைத்ததை அறியாதாரில்லை. அதில் (65-வது வாதத்தில்) “ஸத்ரீதர்மின்யாமாத்மஜநந்யாமிவ” என்று ஒரு உதாஹரணமும் காட்டியுள்ளார். நம்மைப் பெற்றெடுத்த திருத்தாய் எவ்வளவோ பூஜிக்கத் தகுந்திருக்கக் கூடிய செய்தேயும் ரஜஸ்வைஷயான காலத்தில் எப்படி அவளை அனுஞாவதில்லையோ அப்படியே கீழ் வருளங்களில் அவதரித்த ஆழ்வார்களை அந்த விபவத்சையில் ஒருவரும் அனுகியிருத்ததில்லை என்று எழுதிவைத்திருப்பது உலகமறியும். ஆழ்வார்களுக்கு இவ்வளவு ஸம்பாவனை செய்திருக்கிற சததூஷணி யைக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ வழிபாட்டை நிலைநாட்டி விட்டாரென்று அட்வகேட் எழுதியிருப்பது விந்தையினும் பேருவிற்றையே. ஆழ்வார்களிடத்தும் அவர்களது ஸ்ரீஸ்மாத்திசளிடத்திலும் இவர் செலுத்திய ஆதரம் இதுவே போலும்.

இப்படி உபயவேதாந்தங்களிலும் மகரங்கேர குழையிருபாடிலங்கியாட நின்றவர் விடுயத்தில் இதர ஆசாரியர்கள் ஜூயோவென்று ஸ்ரீரங்கியிருக்க ப்ராப்தி யுண்டேயல்லது போருமைப் படவும் ஹிம்ஸைக்கூப் புரியும் என ப்ரளக்கியோ அறியோம். நெடுநாள் ஹயக்ரிவரை யுபாசித்து “ஜீவீதோ மே கவிதார்க்கி கேந்த்ரான்” என்று தாமே சொல்லிக்கொண்டபடி கவிகளோடும் கௌதஸ்ருதர்களோடும் போராட ஆசைப்பட்டு அப்படியே பேருபெற்று “தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்ததெல்லாம் ஸாதிக்கவல்லோம்” என்று ராஹஸ்யத்ரய ஸாரத்தில் எழுதிவைத்தபடியும் “அந்யேந்த்ரகம் புவநமந்யதநிந்த்ரகம் வா” என்று ஸங்கல்ப ஸமர்யோதயத்தில் பணித்த படியும் நடந்துபோந்த நம் ஸ்வாமியை அக்காலத்திருந்த ஆரார்ய ஸார்வபௌமர்கள் திருத்திப்பவீகொள்ளத் திருவள்ளும் பற்றியிருக்கலாமேயல்லது வெளுன்று செய்ய ப்ரஸ்திதி இங்ஙனே யிருக்க, இவர்மீது அவர்கள் பொருமை கொண்டார்களென்பதும் பலவாறு ஹிம ஸித்தார்களென்பதும் அப்பேராசிரியர்களின் பிரபாவக்கடவில் ஒரு திவலையளவும் அறியப்பெறுமையின் பயனேயாம். ஆதம்குண பரிபூர்த்தியில் தலை சிறந்து விளங்கின மஹாசார்யர்களைப்பழித்தா இவருக்கொரு பெருமை ஸாதித்துக் கொள்ளவேண்டும்.

(3) ஆசார்ய ஹ்ருதயமருளிச்செய்த அழியமண்ணாப்பெருமாள் நாயனார் தேசிகரிடம் பொருமை கொண்டவராய் தேசிகரோடு போட்டியிட்ட அராம். அதன் பயனுகப் பாதுகாலஹஸ்ரம் அவதரித்ததாம். இதுவும் விந்தையாரை கட்டுக்கதை. ஆசார்ய சம்புவிலும், சண்டமாருதம் தொட்டையாசார்யர் இயற்றியதாகச் சொல்லிக்கொள்கிற வைபவப்ரகாசிகையிலும் முன்னேர்கள் இயற்றிய பாதுகாலஹஸ்ரவ்யாக்யாந அவதாரிகையிலும் கூறப்படாததும், கூறட்டுள்ளதற்கு முரண்பட்டதுமான ஜதிஹ்ருயத்தை நவீநர்கள் கற்பணி செய்து எழுதிவிடுமாவால்

பிராமணிகமான விஷயம் பழுதுபடாது. முன்னேர்கள் யாவரும் எழுதிவைத் திருப்பது மறைந்து போகவில்லை. யாரோ வொரு கலி தேசிகரிடம் வந்து செருக்குடன் சில வார்த்தைகள் சொன்னதாகவும் அவனையெதிரிட்டுக்கொண்டு பாதுகாலஹஸ்ரம் பல தீத்ததாகவும் இவ்வளவே ஆசார்ய சம்பூ முதலிய பழைய வைபவ நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இந்த எதிரிட்டுக்கு இலக்கானவர் பிறமதத்தவரேயன்றி ஸ்ரீ ராமாநுஜ ஸம்பிரதாயந்தைச் சேர்ந்தவர் யாருமல்லர். நம் பூர்வாசார்ய பரம்பரையில் ஒரு ஆசார்யரும் செருக்குக்கொண்டவராகவோ பொருமையுள்ளவராகவோ ஆசார்ய பதவி வாழித்தாரல்லர். எம்பெருமானார் தர்சனத்திற்படிந்த ஆசிரியர்கட்டுப் பரஸ்பரம் மனவருத்தப்படவும் போர்புரியவும் ப்ரஸக்தியேயில்லை. சமம் தமம் முதலிய எண்ணில் பல குணங்கட்டுப் பிறப்பிடமாயிருந்த பூருவாசாரியர்களும் நம்மைப்போல காமக்ரோத மதமாத்ஸர்யங்களுக்குக் கொள்கலமாயிருந்தனரென்பது என்ன கொர்த்தை! தேசிகன் அழகிய மனவாளப்பெருமான் நாயனுரை வேவிக்க பாக்கியம் பெற்றிலர். அவருடைய கடாக்கம் பேறுவதற்கு பாக்யம் செய்திலர். அவர் அருளிச்செய்த ஆசார்யவற்றுதயத்தை மாத்திரம் கண்ட பாடம் செய்திருந்தாரென்பது இவர் தாமியற்றிய குருபரம்பராஸார மென்கிற நூலினுல் ஸாவ்ஶக்தம். (எங்குனே யென்னில்;) “மேகம் பருசின ஸமூத்ராம்பு போலே நூற்கடற்சொல் இவர்வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோப ஜீவ்யமாமே” என்றே ஆசார்யவற்றுதய குரிஜீய குருபரம்பராஸாரத்தில் “மேகங்கள் ஸமூத்ர ஜீலத்தை வாங்கி ஸர்வோப ஜீவ்யமான தண்ணீராக உமிழு மாப்போலே” என்று வாக்கியமாக்கினார். ஆசார்யவற்றுதயத்திலேயே “தமிழ் மாழுனிதிக்கு சரவ்யமென்றவர்களாலே.....”. இத்யாதியான—குரிஜீய அகஸ்த்ய வேவிதயால் தேசத்திலே அனேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளி னன். இத்தைக் கணிசித்து, *கலெள கலு பலிஷ்யந்தி...தாம்ரபர்ணீ நதி யந்ர... ப்ரதிசீச மஹாநதி* என்று மஹர்வி யருளிச்செய்தான்” என்று வாக்கிய மாக்கினார்.

பிறர் பொருமை கோள்ளத்தக்க விசித்திரமான யோக்யதை பெற்றிருந்த தேசிகரிடத்தில் மற்ற ஆசாரியர்களுக்கு அஸ்தைய உண்டாகியே யிருந்ததென்று கொண்டாலும் “நான் பெரியோமல்லோம் நாம் நன்றுந் திதும் நமக்குரைப்பாருள ரென்று நாடுவோமே” இத்யாதிகளான பலபல செஞ்சொற்களால் நைச்யாநு ஸந்தான பரமகாஸ்தையிலே நின்ற தேசிகர் தமது ஆத்மகுணப் பெருமைக்கு விருத்தமாக நடந்துகொண்டாரென்றால் அவர்க்குப் பெருத்த தூஷணமேயன்றி பூஷணமாகமாட்டாரு. முக்கியமான ஸித்தாந்த ஸ்தாபனத்திற்காக மாத்திரம் புறச்சமயிகளோடு வாதப்போர் புரிதல் தோஷம்னென்றும் அது கைங்கர்யரூபமே யாகுமென்றும் கோஸ்தைப்படாநிற்க, கவித்திறத்தில் வெற்றிபெறுதற்காக ஸமாந ஸம்ப்ரதரீயஸ்தர்களுடனே எதிரிட கொண்டாரென்னுமிப்பேச்சு தேசிகருக்குப் ப்ரம லாகவத்தையே நிலைதாட்டி நிற்கும். ஆளவந்தார் முதலானார் “ந வயம் கவய்ஸ்து கேவலம்” இத்யாதிகள் பேசிவதும் ஸித்தாந்த ஸ்தாபனத்திற்காகவே. அதுவும் புறச்சமயிகள் திறத்தே.

கவனத்தில் மேன்மை பெறுவதென்பதை நம் பூருவர்கள் ஒரு பொருளாகவே மதித்திலர். கவிவிருது பெற்றோ, கவி விருது பொறு ஆவல்சொன்னடோ, கவித்திறத் தால் பிறவரவென்ற விரும்பியோ ஒரு பூர்வாசார்யரும் விளக்கன் ஸ்ரீ. ஆளவந்தார் ஆழ்வான் பட்டர் முதலிய பூருவாசாரியர்கள் அழுதக்கடலான ஸ்ரீலாகரத்னங்களையருளிக்செய்துவைத்தும் ஒரு மூலையில்கூடத் தமது திருநாமத்தைக் குறிப்பிடாமலும் கவியென்று தம்மைக் காட்டிக்கொள்ளாமலும் மிருந்தனர்.

எம்பெருமானுர் திருக்குருகைப்பிரான் பிள்ளான் எங்கூடாழ்வான் நஞ்சீயர் நம்பிள்ளை பிள்ளை லோகாசாரியர் அவரது திருத்தம்பியார் ச்ரீப்ரகாசிகா பட்டர் முதலானுர் ஸர்வாஜ்ஞர்களாயும் ஸர்வ சக்தர்களாயுமிருந்தும் விதாமார்க்கத்தில் கருத்துன்றுதலின்றியே வெவ்வேறுவகையான போதுபோக்குடையராயிருந்தனர். இப்படிப்பட்ட ஆசார்யபரம்பரையில் வருகின்ற மஹாங்கள் கபாஸந் பலத்தினால் உவினைதகள் செய்துகொண்டும் கவிவிருது வாழ்த்துக்கொண்டும் போந்தவரோடு மார்புதட்டிப் போர்புரிய வருவதற்குக் கணவிலும் ப்ரஸக்தி யில்லையே.

அழகிய மணவாளப்பெருமாள் நாயனுர் கவியியறுவிற மார்க்கத்தில் சென்றிருந்தால்வது தேசிகரோடு போட்டிபோட வந்தாரென்று சொல்லலாம். ஸர்வாத்மநா ப்ரஸக்தியற்றதும் பொருத்தமற்றதுழான விஷயத்தைக் கல்பனை செய்வதனால் என்ன. பயன்? வாதிகேஸி அழகிய மணவாளச்சியருக்கும் தேசிகர்க்கும் கவிதா விவாதம் விளைந்ததென்று சிலர் எழுதிவைத்தார்கள். அது அஸம்பவ பராஹுதமென்று தெரிந்தமிறகு அவரைவிட்டு மற்றொருவரைப் பிடித்திமுக்கிருவிலர். இவ்விஷயமும் அத்தகைத்தே யென்பதை இவர் ஆராய்ந்துணர வேணும். தேசிகர் தம்முடைய ஸமகாலத்திலிருந்த ஸ்ரீவைஷ்ணவாசார்பர்களையும் வென்று விளங்கினாரென்று ஸாதிப்பதற்காக இவர்கள் படும்பாடு என்றே!

ஒரு மாப்பிள்ளை மாமனுரகத்திற்குச் சென்றிருந்தார். மாமனுர் ஸாயங்காலம் தீர்த்த பாத்திரம் கொணர்ந்துவைத்து ‘மாப்பிள்ளை! ஸந்தியாவந்தன மாகட்டும்’ என்றார். ‘அப்பவே பண்ணியாயிற்று’ என்றார் மாப்பிள்ளை. எங்கே பண்ணிவீரன்று மாமனுர் கேட்க, தெருக்கோடியிலுள்ள கேணியில் பண்ணினே என்றார். ‘ஆறுமாதமாய் அது உலர்ந்து கிடக்கிறதே’ என்றார் மாமனுர். ‘தீர்த்த மிருக்கிறது என்று சொல்லக்கேட்டேனே’ என்றார் மாப்பிள்ளை. ‘நீர் ஸந்தியா வந்தனம் பண்ணினது கேள்விப்பட்ட தீர்த்தந்திலா? கண்ணால் கண்ட தீர்த்தத் திலா?’ என்று மாமனுர் கேட்க, “என்வ மாமா! கோர்ட்டில் கேட்கிறமாதிரி இப்படியெல்லாம் கேட்கிறே; நான்தான் தீர்த்த மிருப்பதாகக் கேள்விப்பட்டே என்கிறேனே; கேள்விப்பட்ட தீர்த்தத்தில்தான் பண்ணினேன்” என் கிழுர் மாப்பிள்ளை. நம் அட்வகேட்டின் பிரசங்கமேல்லாம் இதே ரீதிதான்.

“வயம் து ஹரிதாஸாநாம் பாதரக்ஷாவலம்பகா:” என்று சொல்லிப் பெருமை பெற்றவர்க்கு இதுவோ பெருமை! “ஸ்ரீவைஷ்ணவாநாம் கோவீஷவா தத்தாஸ இதி விச்ருத:” என்பதும் அதை அனுஷ்டாதத்தில் காட்டுவதுமன்றே பெருமை. ‘அதுவும் பெருமைதான், இதுவும் பெருமைதான்’ என்பர். இப்பெருமையை முன்

ஞேர்களுடைய ஒரு நூலிலாவது காட்டிலிட்டால் உள்ளதேயென்று இசையலாம். ஆசார்ய சம்பூகாரர் எழுதியிருப்பது—“ஏவமாபத்தாபி: அபரிமிதாபி: க்ருதிபிரா பாதிதமநிதர ஸாதாரணமஸ்ய குரோரதிசயம் ஆசுகவிதாவிபவாதபாசிகீர்ஷா: கச்சந கவி: அப்பயாசமப்பயேத்ய நெமிமாமபஹதசங்கமங்குரயாமாஸ” என்று.

வைபவப்ரகாசிகையிலோ வென்னில் (114வது கலோகம்)

“ஸம்ப்ராரத்திரஸ் ஸம்பாதி ஸமரிவர்யை: பாதாவநீம் ரங்கபதேர் நிசாயாம், பத்யைஸ்ஸஹஸ்ரர்குராஸ்தனித்ய: தம் பாலயேஹும் கவிஶார்வபொயம்” என்றுள்ளது. விதவான்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் பாதுகா ஸஹஸ்ரமருளிச்செய்தாரென்பது இதன் கருத்து.

பாதுகா ஸஹஸ்ரத்தினுள்ளேயே நாதபத்ததியில் (41வது கலோகம்) “ப்ரக்க்யாதாநாம் பர்வதி ஸதாம் காராயித்வா ப்ரதிஜ்ஞாம்” என்றேரு கலோகமுள்ளது இதனால் தேசிகர் தாமே ப்ரஸித்தார்களான வத்துக்களின் முன்னிலையில் ஆராரிம் கலோகஞ் செய்யதாக ப்ரதிஜ்ஞாங்கூசெய்து இந்த ஸ்துதியை யியற்றினதாக ஸ்பஷ்டமாகிறது, இவ்வெட்டத்து வியாக்கியானத்திலாவது முன்னேர்கள் ஏதாவது அவையைப் பெற்று எழுதியிருக்கவேண்டும். இவ்வெட்டவகேட் எழுதியுள்ள ஐதிஹ்யம் உண்மையாயிருந்தால் இந்த ஸ்தோரத்தின் அவராட்சிகையிலோ இந்த சலோகத்தின் வியாக்கியானத்திலோ எழுப்படாமல் விடுபட்டிருக்குபா வேண்ட விவேகிகள் விமர்சிக்க வேண்டும்.

இந்த ஸ்தாத்ரத்திற்கு வியாக்கியான கர்த்தாவான் பாரதவானு முதிவா ஸாசார்யர் ஸ்ரீ ரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராயிருந்து மாறுபட்டு தேசிக ஸம்பிரதாயத்திற்கு வந்து சேர்ந்ததாக எடுத்திவைத்திருக்கிறார்கள். அட்வகேட் எழுதுகிற படி விஷயமிருந்தால் அதை அவர் எழுதாது விட்டிருப்பரோ? அன்றியும், அட்வகேட் எழுதியுள்ள ஐதிஹ்யம் அபத்தம் என்று நிர்ணயித்துத் தரவல்ல விஷயங்களையுமன்றே அந்த வியாக்கியானகர்த்தா ஆரம்பத்திலேயே யெழுதியுள்ளார். அதாவது-

“ரங்காதாதநே ரஸிகபாரி, ப்ரேரணைம் ப்ராப்ய சௌரே: பாதாவந்யா: ஸ்துதிமக்ருத போ யைஸ்ஸஹஸ்தேண பத்யை:” என்கிற சலோகத்தை முன்னம் எழுதிவிட்டு உடனே “ஸ்ரீமான் வெங்கடநாதோ குருர்ப்பகவதோ ரங்கநாதஸ்ய திவ்யாஸ்ததாநரளிகை: பாகவதாப்பயநுஜ்ஞாதபாதுகாஸ்துதி: பாதுகாஸஹஸ்ரம் நாம காவ்யம் ப்ரஸிநாய” என்கிற வாக்கியத்தையும் எழுதியுள்ளார். இங்கு ஊன்றி நோக்கவேணும். சலோகத்தில் “பரிஷத் ப்ரேரணைம் ப்ராப்ய” என்றார். வசனத்தில் “அப்பயநுஜ்ஞாத பாதுகாஸ்துதி:” என்றார். ப்ரேரணையும் அப்பயநுஜ்ஞாம் பர்யாயமான்று. ஒரு கார்யத்தில் ப்ரவர்த்தியாதவனை ப்ரவர்த்திக்கும்படி ஏவுவது ப்ரேரணை. நான் இன்ன காரியஞ் செய்கிறேனேன்று சொல்லி ஆரம்பித்த வனை நோக்கி அப்படியே செய்யாமென்று அநுமதி பண்ணுவது அப்பயநுஜ்ஞா. ஆகவே இங்கு சலோகமும் வசனமும் பொருந்தாமலிருக்கிறது. பொருந்தச் செய்ய வேணுமானால் இங்களே பொருந்தவாம்;—தேசிகர் தம்முடைய ஆசுகவித்வ சாதுர் யத்தைக் காட்டிலுதற்குத்தாமே பாதுகா ஸஹஸ்ரம் இயற்றுவதாக என்று

கொண்டார்; அதை ஸப்யர்கள் அநுமோதித்தார்கள்—என்றுதான் பொருந்தவிட வேணும்; இப்போது “ப்ரக்க்யாதாநாம் பரிசூதி ஸதாம் காரயித்வாப்ரதிஞ்ஞாம்” என்கிற [முன்வேயெடுத்துக்காட்டிய] தேசிகருடைய வாக்கும் நன்கு பொருந்தி விடுகிறது.

ஆக இவ்வளவாலும் முடிந்த தென்னவேங்ரூல், தேசிகர் உம்முடைய கலித் வப் பெருமையைக் காட்டுவதற்குத் தாமே யொரு ப்ரஸ்க்தியைச் செய்துகொண்டு தாமேயொரு ப்ரதிஞ்ஞையைப்பண்ணி ஸஹஸ்ரமேழுதிக் காட்டினர்—என்கிற இவ்வளவே உண்மையான அவதாரிகையாகத் தேறி நின்றது. இதில் ஒரு படியாலும் ஸம்பந்தப்படாத அழகியமண்வாளப் பெருமான் நாயகுரை இழுத்துப் பழிப் பதான்து மஹாபசாரம், மஹாஸாஹஸம்.

இவ்வட்வகேட்டும் இவரைச் சேர்ந்தவர்களும் எவ்விதமாகப் பழியிருக்கிறார்களென்றால், எதையாவது அஸம்பத்தாக எழுதிவிடவேண்டியது; அது ஸர்வாத்மநா அஸங்கதமென்று நிபுணநிருபணம் வெளிவந்தால் வாய்த்திறவாமே வாளா கிடந்து விடுவது, மற்றொரு காலத்தில் வேக்ரூருவர் அந்த அஸம்பத்த ப்ரஸ்கங்களையே மறுபடியும் எழுதிச் சில பாமர்க்களை யைக்குவது. இப்படியே இவர்களுடைய பழக்கம் வந்துவிட்டது. உறங்குகிறவர்களை வஞ்சித்துவரையில் லாபமென்பது இவர்களது நினைவுபோலும். இது பிராயாணிக வழியான்று. தம்முடைய விகிதம் அஸங்கதமென்று தெரியவந்தால் உடனே அறுதபித்து ஒழிலதுடன் அநுதாபத்தையும் உலகமறிய வெளியிடவேணும். காலஞ்சிசன்ற திருவலெந்திரபுரம் சேட்லூர் நரலிம்ஹாசாரியரிடத்தில் ஒரு குணங்களை உலகமுகப்பதை இங்கு நினைப்பட்டு வோம். ப்ரபோதசந்தரோதய கர்த்தாவான க்ருஷ்ணமிச்ரனுக்கும் தேசிகருக்கும் நேரில் வாதப்போர் நடந்ததாகச் சிலர் ப்ரமித்து எழுதியிருந்ததை இவரும் நம்பி யேழுதியிருந்தார். அதைக்கண்டு நாம் அந்த க்ருஷ்ணமிச்ரனுக்கும் தேசிகருக்கும் ஸமகாலிகத்வம் கிடையாதென்பதை அவசக்கமுடியாத பிரமாணங்களிலூல் நிருபித்தெழுதி வெளியிட்டோம். அதைக்கண்டு செட்லூர் ஸ்வாமிதம்முடைய ப்ரமத்திற்கு மிகவும் நொந்து அறுதபித்து, பிறகு தாம் எழுதி வெளியிட்ட தேசிக சரித்திரத்தில் (பக்கம் 137ல்) அந்தக் கதை தப்புக்கதை தான் என்று எழுதி முடித்திட்டார். இப்படியன்றே பிராயாணிகத்வம் விளங்கவேணும்.

(4) ஆரூயிரப்படிக்குப் பின் தோன்றிய பல வியாக்கியானங்களீருள்ள தோறங்களைக் கண்கித்து அவற்றையேல்லாங் களைந்து தேசிகர் நிகம் பரிமளமென்று ஒரு வியாக்கியானமிட்டாராம் திருவாய்மொழிக்கு அதற்கு எழுபத்து நாலாயிரப்படியென்று பெயராம். அது வேகு அழகிய வியாக்கியானமாம். அதைத் தேசிகர் தமது சூமாரர்க்கு மாத்திரம் காலகேஷபம் சாதித்தாராம்—இப்படியொரு ஆகாசப்பந்தல் போடுகிறூர் அட்வகேட்.

ஆரூயிரப்படிக்குப் பின்புள்ள வியாக்கியானங்களாவன — நஞ்சீயரருளிய ஒன்பதினாயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி, வடக்குத் திருவீதிப்பிள்ளை யருளிச்செய்த கூடு முப்பத்தூரூயிரப்படி, வாதிகேஸர்

ஜீயர் பணித்த பன்னிராயிரப்படி ஆக இவையேயாம். இவற்றுள் பன்னிராயிரப்படி தேசிகர் காலத்தில் தோன்றியதா இல்லையா என்பதில் விவாதமுள்ளது. ஈடு முப்புத்தாரூயிரப்படி தேசிகர் காலத்தில் பிரசாரத்திலிருந்ததன்று. அதிலுள்ள குணமோ தோழமோ தேசிகருக்குத் தெரிய ப்ரஸக்தியில்லை. ஒன்பதினாயிரப் படியும் வீசேஷ பிரசாரத்திலில்லை. பெரியவாச்சான்பிள்ளை யருளிய இருபத்து நாலாயிரப்படியொன்றே தேசிகர் காலத்தில் காலகோப ப்ரசாரத்திலிருந்தது. அதில் தேசிகர் என்ன தோழங்கள் கண்டார்? என்ன என்ன களைந்தார்? என்பதை இவர் நிருபிக்கவேண்டும். அந்த நிகம் பரிமள மென்கிற நால் உண்டோ என்று கேட்டால், 'ஐயோ! அது அன்றைக்கே போய்விட்டதே' என்று கண்ணீரச் சொரிந்து அழுகிறார்கள். தேசிகர் இயற்றிய க்ரந்தங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் ஜாபிதா எடுத்து சௌகரமாக்கி யிருக்கிறவர்களின் நாலில் ஷ க்ரந்த நாலாத்தின் நாற்றமாவது உண்டோவென்று பார்க்கலாமே. பந்துப்பா கழற்பா அம்மானைப்பா ஊசற்பா ஏசற்பா என்கிற பிரபந்தங்களைத் தேசிகர் பணித்திருந்தாரென்றும் அவை முன்னமே லோபித்துவிட்டனவேன்றும் சொல்லுவதுண்டு. அவற்றின் பெயர்களையும் விடாது கூறியிருக்கின்றவர்கள் இந்த நிசம பரிபளத்தின் நாமந்தை ஏன் தொடரமில்லை? ஆசார்ய சம்புவிலாவது தொட்டதுண்டோ?

இப்படியொரு விபாக்கியானமெழுத தேசிகருச்கு சக்தியில்லையென்று யாரும் சொல்லார். எழுபத்துநாலாயிராண்று, எழுபத்துநாலு வகூப்படி, எழுபத்துநாலு கோடிப்படியும் ஒரு நொடிப்பொழுதில் ஸ்ருஷ்டிக்கலவல்லவரே. ஆனால் இப்பெயர் பூண்டவோரு க்ரந்தம் தேசிகர் பணித்ததாக ப்ராயாணிக வைபவ நூல்களில் சான்பதுண்டா? என்பதே விசாரம். அவ்வளவு பெரிய க்ரந்தம் எதனால் லோபித்து விட்டது? அந்தோ! வெட்கமற்ற பேச்சை வெளியிடவந் தோன்றுகிறதே!

தேசிகர், பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான ஸ்ரீஸ்மக்திகளை உச்சியேல் வைத்து மௌச்சுபவரா? அவ்வது அவற்றில் தோழங்கண்டு தூஷிப்பவரா? என்பதை முக்கியமாக ஆராய்வோம். தேசிகர் காலகோபம் செய்த பகவத்விஷய க்ரந்தம் எது? ஆரூயிரப்படியா? இருபத்துநாலாயிரப்படியா? என்பதையும் ஆராய்வோம். சிஷ்டபகூபாதமாக மத்யஸ்த தருஷ்டியுடன் பார்க்கவேண்டும்.

திருவாய்மொழி முதற்பத்தில் எட்டாந் திருவாய்மொழியாகிய *ஒடும்புள் னேறியில் எம்டெருமானுடைய தில்யைச்வர்யம் சொல்லுகிறதாக ஆரூயிரப்படியில் பிள்ளைன் அருள் சீசெய்நிருக்கிறார். பெரியவாச்சான்பிள்ளையும் வடக்குத் திருவீதிப் பிள்ளையும் அடைப் பகூாந்தரமாக்கி "இத்திருவாய்மொழியில் எம்பெருமானுடைய ஆர்ஜுவ குணஞ்ச ரொல்லுகிறத" என்று அருளிச் செய்தார்கள். தேசிகர் இங்கு ஆரூயிரப்படி. ரீதியில் கண் செலுத்தாமல் நம்பிள்ளை திருவடிகள் நில்கர் வித்தபடியையே ஆதரித்து "நிருபதிம்ருஜாதாம் நீரவர்ணே ஜாத" என்றும் "ப்ரக்ருதிருஜாத பா" என்றும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும், "ஸாசிலம் ஸ்வா ராதம் ஸ்ரெஸ்பஜுதம் ஸ்வார்ஜுவகுணம்" என்று த்ரமிடோபநிஷத் ஸாரத்தி லும் சௌகமிட்டு அந்தப் பதிகத்திற்கு ஆர்ஜுவகுணமே ப்ரதி

பாத்யமென்னுமிடத்தைக் கல்வெட்டாக்கினார். ஆர்ஜுவ குணமென்கிற ப்ரஸ்தாவமே ஆரூயிரப்படியில் கிடையாது. நம்பிங்கோ திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவியாமல் தேசிகர் அதை எங்குனம் க்ரஹிஸ்தார்? கூறுவின்.

இங்கே பரகாலஸ்வாமி பதினெண்ணுமிரப்படியில், தேசிகர் இப்படி ஆரூயிரப்படி வழியைவிட்டு நம்பிங்கோ நெறியை ஆதிந்துவிட்டாரே யென்கிற திருவயிற்றெரிச்சலினால் தேசிகரை சமிக்கமாட்டாமல் நம்பிங்கோயை நிந்திக்கின்றார். அது கிடக்கட்டும். இங்கே தேசிகர் யாருடைய திருவடிகளைச் சரணம் பற்றியிருக்கிறாரென்பதை பிராமாணிகர்கள் ஆகாச தாண்டவஞ்சு செய்யாமல் ஆர்ஜுவத்துடன் அறுதியிடவேணும். ‘பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தை தேசிகர் காலகோபமாக ஸேவிக்கவில்லை, தாமே பார்த்துக்கொண்டார்’ என்றே சொல்லுங்கள். எம்மதமே, தேசிகருக்கு கௌரவ ப்ரதிபத்தி எந்த வியாக்கியானத் திலே? என்பதுதான் கேள்வி. பிள்ளான் வழியைப் புறக்கணித்தாகிறும் நம்பிங்கோ நெறியையே நாடுகின்றார் தேசிகர் என்பதை யாரும் மறுக்கவும் அசைக்கவும் முடியாதன்றே.

இஃது ஓரிடமேயன்று. இன்னமும் காட்டுவில்லேரும். அதே திருவாய்மொழி முதற்பத்தில் பத்தாவது பதிகமாகிய *பொருமாந்திர படையின் ப்ரமேயத்தைப் பிள்ளான் ஸாதாரணமாக நிர்வாஹித்தார். அதாவது, “இப்படி எம்பெருமான் தம்மோடே கலந்த கலவியால் தமக்குப் பிறந்த நிரவதிகயான நிர்வருதியாலே அங்கூவியைப் பேசுகிறோ” என்று அவதாரிகையிட்டருகின்றார். இப்பதிகத்தில் “ஓர் என் தானுமின்றியே வந்து இயலுமாறு” என்ற பாகுரத்தின் ஸ்வாரஸ்யத்தை நோக்கி நிர்வேஹதுக விஷயீகார பரமாகவே நம்பிங்கோ திருவடிகளின் வியாக்கியானங்களுள்ளன. பிள்ளான் இந்த வழியிற் செல்லவில்லை. ஆனாலும் தேசிகர் தரமிடாபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் “அவ்யாஜோதாரபாவாத்” என்று நிர்வேஹதுக விஷயீகார நிர்வாஹந்தன்னையே கைக்கொண்டார். பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தை ஸேவியாமல் தேசிகர் இங்கூம் பணிக்க வழியுண்டோ? பிள்ளானுடைய ஆரூயிரப்படியை உபேக்ஷித்துவிட்டு பெரியவாச்சான் பிள்ளை வழியைத் தழுவுகிறார் தேசிகர். ரஹஸ்யத்ரய ஸாராதிகளில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸமுக்திக்கோ அபியுக்த ஸமக்தியாக தேசிகர் ஸ்பஷ்டமாகவே உதாஹரித்திருப்பதையுங் காணலாம்.

ஆழ்வார்க்கு ஸ்த்ரீபாவனை வந்தபடி என்? என்கிற ப்ரஸங்கத்திலே பெரியவாச்சான்பிள்ளை “பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷயா: ஸ்நாயந்த்யா ஜகநம் கநம், யாஸ் ஸ்த்ரியோ த்ருஷ்டவத்யஸ் தா: பும்பாவம் மநஸா யயு:” என்கிற மஹபாரத ச்லோகத்தை யெடுத்துக்காட்டியுள்ளார்; அதையே இவர் தரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் “பாஞ்சாலீகாத்ர சேபாஷ்ருதநயந வதாவர்க்கபும்பாவ நீத்யா” என்று ச்லோகமாக்கினார். அந்த தாத்பர்ய ரத்நாவளி முழுதும் பெரியவாச்சான்பிள்ளை திவ்யஸமுக்தியம் என்பதும், ஆரூயிரப்படியின் ஸ்பஷ்டவேசமும் அதில் கிடையாதென்பதும் பலகால் பரக்க நிருபிதம்.

தேசிக க்ரந்தங்களில் ஒன்றிலும் ஆரூயிரப்படி யென்கிற பேச்சே கிடையாது; திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்றோ, பிள்ளான் என்றோ நாமறிஞர்தேச மாத்ரமும் கிடையாது. ஸ்ரீ வசனபூணத்தில் இந்தத் திருநாமங்களையிட்டு உதாஹரித் தருளின அர்த்த எசேநாங்களைக் கண்டிப்பதற்காக ரஹஸ்யத்ரயஸாரத்தில் உபாதானம் பண்ணினவிந்தனை யொழிய வேறு அணுவளவுங் கிடையாது. திருவாய்மோழிக்கு ஆரூயிரப்படி யென்றோரு வியாக்கியான மிருந்ததாகவே தேசிகன் அறிந்திலர் என்று சபதமிட்டுக் கூறுவேன். “மத்யோபஹத பாத்ரஸ்த தீர்த்தத்ரஸ்டாந்தவர்ணநம்” என்கிற காரிகையினால் திருக்குருகைப்பிரான் பிள்ளான் ஸ்ரீ ஸலக்தியையே கண்டித்திருக்கிறார்களைத் தீர்மதி இஞ்சிமேட்டழகியசிங்கர் சிலாசாஸனமிட்டு வைத்தார்.

எம்பெருமானுர் இன்னின்ன ஆசார்யர் பக்கவிலே இன்னின்ன க்ரந்தங்களையதிகரித்தாரென்பது நம்பின்னொயின் திறுவடியான பின்பழகிய பெருமான் ஜி. வரால் போறித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பங்க்திகளே அப்படியே ஸம்ப்ரதாய பரிகத்தியிலும் குருபரம்பரா ஸாரத்திலும் தேசிகங்கு எழுதப்பட்டுள்ளன. உபய ஸம்ப்ரதாய க்ரந்தங்களையும் பரிச்சுமப்பட்டு பரிசீலிப்பவர்களுக்கு இவ்வெல்லாம் எனிதாகத் தெரியவரும்.

எம்பெருமானுர் திருமாலீஸ்யா ஸ்டான் பக்சலில் திருவாய்மொழிப் பொருள் கேட்டுவருகையில் சிற்சிலவிடங்களில் ஸ்வாமி "இதற்கு இங்ஙனே பொருளாகலாமே" என்று பணிக்க, 'இது ஆளவந்தாராருளிச்செய்ய நான் கேட்டதில்லை' என்று ஆண்டான் பணிக்க, ஒரு ஸமயம் ஸ்வாமி ஸாதித்ததாவது "ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யன் கானும்" என்று. இதைத் தெண்ணார்ய க்ரந்தங்களில் கண்ட அபர தேசிகர் "பாஷ்யகாரர் தாமோரு அர்த்தம் பணித்ததுமில்லை, ஆளவந்தாருக்கு நான் ஏகலவ்யவேன்று சொன்னதுமில்லை, இதெல்லாம் தப்பான ஜூதிழும்யம்" என்று எழுதிவைத்திருக்கிறார். கிதாபாஸ்வாபக்ரமத்தில் ஸ்ரீபாஷ்யகார ராருளிச்செய்த "யத்பதாம் போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷி.....யாமுநேயம் நமாமி தம்" என்கிற ஆளவந்தார் விஷயமான ஸ்துதி பத்யத்திற்கு வியாக்கியான மிடாநின்ற தேசிகன் "த்ரோண்ணார்யஸ்ய எவல்ய இவ யாமுநாசார்யஸ்ய அஹம்" என்று பண்த்துள்ள ஸ்ரீஸ்லக்நியை நாம் எடுத்துக்காட்டின பின்பு ஆகாசத்தை நோக்கி ஞார். அது கிடக்கட்டும். "ஏகலவ்ய இவாஹம்". என்று ஸ்வாமி ஸாதித்ததாக தேசிகன் எழுதியிருப்பது பின்பழுகிய பெருமாள் ஜீயர் அருளிச்செய்திருப்பதை வேவித்தே யென்றுணர்க.

பகவத்கிருதையில் (4-11) “பே யதா மாம் ப்ரபத்யந்தே தாந் ததைவ பஜாம் யஹும்” என்ற ச்லோகத்தை அர்ச்சாவதாரத்திற்குப் பிரமாணமாக நம்பின்கொடுப்பார்கள். இது திருவாய்பெருமி (8-1-4) *உமருகந்துகந்த வருவம் நின்னுருவமாகி* என்றவிடத்து கட்டி ஒம் இருபத்துநாலாயிரப்படியிலும் வ்யக்தம் இது தொபாஸ்யத்தில் இல்லை. வேறு எங்குமில்லை. அவ்விடத்து தாத்பர்ய சந்தர்க்கையில் இந்த நிலாவாறும் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்படி இருபது இடங்களை நமது நூல்களில் விரிவுக்கு அஞ்சாமல் எடுத்துக்காட்டியிருக்கிறோம்.

“பெரியவாச்சான்பிள்ளை ஸமக்தியை தேசிகன் கண்டித்திருக்கிறார்” என்பதைக் காட்டுகிறேனன்கிறுரொருபண்டிதர். ஸ்ரீபாஷ்யகாரருடைய ஸ்ரீஸமக்திகளையும் கண்டித்திருக்கிற புடையிலே, (கிம் பறூநா?) ஸ்வோக்திகளையும் பறூஶ: கண்டித்திருக்கிற முறையிலே அது ப்ராப்தமானால் அதில் வியப்புண்டோ? “தேசி கன் கண்டித்த அர்த்தங்கள் எவ்வெய்வை?” என்றால், “தேசிகனுல் கண்டிக்கப்பட்ட ஆசாரியர்கள் யார் யார்?” என்றால் மருடமிட்டு அவருடைய ஸம்ஸ்க்ருதத்ராவிட க்ரந்தங்களையெல்லாம் பரிசீலித்து ஒரு ப்ராமாணிக பண்டிதர் எழுதப்புக்கால் மருமம் வெளிவரும்.

“சருதப்ரகாசிகையிலுள்ள தோழங்களைக் களீர்து தத்வங்கை இயற்றினார். ஸ்ரீபாஷ்யதிபஸாரங்களிலுள்ள அபார்த்தங்களைக் கண்டித்து அதிகரண ஸாராவளி பணித்தார். கீதாபாஷ்யத்திலுள்ள தவறாவ பொருள்களைப் போக்குவதற்காகவே தாத்பர்ய சந்தரிகை பணித்தார்; வேதார்த்த ஸங்கரஹத்திலுள்ள விபரீதார்த்தங்களை விலக்குவதற்காகவே தத்வ முக்தாகலாப ஸர்வார்த்த வித்திகளை யெழுதினார்” என்றிப்படி இவ்வட்வகேட் எழுதிக்கொண்டே போகலாம். இது ஸத்யம் என்றே உலகம் கொள்ளும். ஏனென்றால், இதையெல்லாம் ஸுதலிக்கப் பர்யாப்தமான விஷயங்கள் அவ்வவற்றில் ஸாபிக்ஷமாக வுள்ளன. ஸ்ரீதாக ஸுதலிக்கவேண்டியது மில்லை.

ஆக இவ்வகைகளாலே, தேசிகர் திவ்யப்ரபந்தார்த்த வ்ஷயத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தைச் சேமறித்தாகக் கொண்டிருந்தமை திடமாகத் தேறுதலால் நிகம் பரிமள விச்வாமித்ர ஸ்ரங்கட்டக்கு நிதாநலேசமுமில்லையென்பது தேறிநிற்கும். பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களில் தேசிகர் தோழங்கள் கண்டாரென்பது மிகமிக ஸாறுவாம், மிகவும் பெரிய அஸம் பத்தம் தேசிகர் ஸர்வார்த்தலித்தியில் “யாரிசுகாப்பாவி ஸ்நாந: சபுஷ்பக்குருத்சேகர:, ஏஷு வந்தத்யாஸோதோ யாதி சச்சருங்கதலூர்த்தர:” என்றாலும் சலோகம் காட்டுகிறார். அது இந்த அட்வகேட் திறத்திலே மிகப் பொருத்தமுடைந்து. நிகமபரிமள மென்கிற கவடியைக் கையில் வைத்துக்கொண்டு பேசினாவது ஏற்கும். அதுவும் அன்றே தொலைந்துபோயிற்றென்று அழுதுகொண்டு, அது வெகு அழகாயிருந்த தென்று இவர் எழுதுவது ஒரு கதையை நினைப்படுத்துவின்றது:—

“ஒரு தீர்க்க ப்ரஹ்மசாரி நெடுநாளாகத் தனக்கு விவாஹ ஸாகாதிருந்த அவமானத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டி உப்பிழியப்பா ஸ்வரை திக்குச் சென்று, நாளது தைமீ’ 5வதனக்கு விவாஹம் நடத்த நீச்சயித்திருப்பாக ஒரு பெண் பெயரைக் குறிப்பிட்டு சுப முஹமர்த்த பத்திரை அச்சிட்டு பந்துமித்திரர்களுக்கு அது தைமீ’ ஜெக்குப் பிறகு சேரும்படியாக அனுப்பிவிட்டு அங்கு மிங்கும் சிலநாள் திரிந்திருந்து பிறகு ஒருநாளில் அந்தப்பெண் ஆசாரியன் திருவடிப்படைந்திட்டதாக அனைவர்க்கும் மரணக்கடிதங்களனுப்பிவிட்டு 20நாள் பொறுத்து சீடுவந்து சேர்ந்து ‘ஜீயோ! அவனுடைய முகம் எவ்வளவு அழுகு தெரியுமா? கூந்தல் என்ன அழுகு தெரியுமா? குரல் என்ன கம்பீரந் தெரியுமா?’ என்று பலபாவுஞ் சொல்விப்

புரண்டமுது ராதைப் போக்கினுடைம்". இக்கதைதான் நினைவுக்கு வருகின்றது. முநிவாஹந காகமென்கிற அயல்லுதிபிரான் வியாக்கியான மவதரித்திருக்குமழு கைப் பார்ப்பப்படுதான்றே போதுமே.

திருவாப்பொழி வியாக்கியாளங்களின் தூஷண புரஸ்ஸரமாக நிகமபரிமளத் தின் ப்ரஸ்தாந்தை அட்வகேட் எடுத்தது எதற்காகவென்னில், 'ராமாநுஜதயா பாத்ரத் தனியென்றோன்றிய காரணத்தை யெழுதப்படுகுந்து சில அஸங்கதங்களை யெழுதிவருமடைவிலேயாயிற்று. 200 வருஷங்களுக்கிப்பால் கோவில் சன்டை களுக்காகவே தோன்றிய ராமாநுஜதயாபாத்ரத் தனியென் தேசிகர் காலத்திலேயே தோன்றியதென்று ஒரு போய்யை ஸ்தாபிக்க எத்தனை பொய்களைக் கல்பனை செய்ய வேண்டியதாகிறதென்பதை விடவில்கள் நோக்கவேண்டும். தேசிகருக்கு *ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: என்கிற தனியென் ஏற்கெனவே தோன்றி உலகமேங்கும் பரவி விளங்கும் போது இந்தந் தனியென் தோன்ற அவகாசமேது? என்கிற சங்கைக்கு ஸமாதான மெழுதுகிறூர் பாருங்கள்;—தேசிகர் நிகமபரிமளத்தை இயற்றித் தம் சூமாரர்க்கு மாத்திரம் மூன்பே ப்ரவசநம் செய்திருந்தாராம். அதை ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஸ்வாமி தேசிகர் திருக்குமாரரிடம் அதிகாரிக்க ஆரம்பித்தாராம். அப் போது இதற்கு *ஸ்ரீமாந் வேங்கட தனியென் தகாதென்றும் வேறு தனியென் இருக்க வேண்டுமென்றும் தோன்றி *ராமாநுஜ தயாபாத்ரம்* என்கிற தனியென் அநுஸந்தித் தாராம். இதை தேசிகர் கேள்விப்பட்டு இந்தத் தனியென் வெகு ஆச்சரியமாக அமைந்திருக்கிறதென்று தலைதுவுக்கிக் கொண்டாடி, பகவத்விஷய காலகேஷபத் திற்கு இந்தத் தனியெனும் மற்ற காலகேஷபங்களுக்கு *ஸ்ரீமாந் வேங்கட தனியெனும் வைத்துக்கொள்ளுங்கள் என்று நியமித்தாராம். ஸகல திவ்யதேசங்களிலும், அதி ஹும் மிகமுக்கியமாக ஸ்ரீரங்கம் திருமலை காஞ்சி கோத்ரங்களில் இந்த ராமாநுஜ தயாபாத்ரத் தனியென விலைசெல்ல வேண்டியிருந்தும் கலிகோலாஹலத்தால் விபரீ தாசரணம் நேர்ந்து இத்தனியென் செல்லாத காசாக ஆய்விட்டதாம்.....இப்படி யெல்லாம் எழுதிவைத்திருக்கிறூர். ஏற்கனவே ப்ரஸக்திவசாத் அவதரித்து உலகம் நிறைந்த புகழ்படைத்துள்ள (1) ராமாநுஜதயாபாத்ரத்தவம் (2) பாத்ரதத்வ விஜயத்வஜம் (3) பாத்ரதத்வயரமாரத்தம் என்கிற மூன்று ஆராய்ச்சி நூல்களிற் கண்ட விஷயங்களுள் ஒன்றுக்குக் கூட வாய்திறக்க முடியாதபடி அழக்கியிருந்த விவர்கள், இப்போது அவையெல்லாம் மறந்தோ மறைந்தோ போயிருக்கு மென்றெண்ணி அந்தோ! உயிரிழந்த கதைகளுக்கு உயிருட்டப் பாரிப்பது என்ன விசித் திரம்! அந்தப் பாரதங்களை மறுபடியும் இப்போது விவரித்து நூலைப்பெருக்க விரும்புகின்றிலோம். மூலமான பொய்யை யறுத்தொழித்தால் மற்ற கிளைப் பொய்களெல்லாம் தன்னடையே அறுக்கப்பட்டனவாகுமாதலால், "ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஸ்வாமி பகவத் விஷய காலகேஷபத்தை தேசிகரிடம் செய்யவில்லை, அவரது திருக்குமாரிடத்தே செய்தார்" என்கிற முதற் புனரை மாத்திரம் இங்கு அசைக்கமுடியாத பிரமாணந்திலூல் அறுத்துத் தள்ளுகிறோம். கேள்வியின்:-

சண்டமாருதம் நொட்டயாசார் ஸ்வாமி ஸாதித்ததென்று இவர்கள் மிக மிகக் கொண்டாடுகிற தேசிகங்களைப் ப்ரகாசிகா ஸ்தோத்ரத்தில் ஒரு சுலோகம்—

“ப்ரஹ்மதந்த்ரசதுராய யோகிதே ஸர்வதந்த்ரசதுரோ குருத்தமः,
வேதபோனவியுகலம் ஹ்யபாதிசத் வாதிலிம்ஹுமநாம் நமாச்ரயே.”

என்பது. இதனால் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஸ்வாமிக்லு பகவத்வீ திய காலகோபமும் தேசிகரிடத்தில்லேயே ஆயிற்றென்று ஸ்வஸ்வாமாக விளங்கும்போது இதற்கு மாருகக் கஸ்பிக்கும் ஐதிஹ்யமும் தந்மூலமாகக் கஸ்பிக்கப்படுகிற ராமாநுஜதயா பாத்ரத் தோற்றமும் முழுப்பொய்யென்பது குற்றிலிட்ட விளக்காகி நின்றது.

ஒரு விதோதம் காண்மின். தேசிகருடைய திருவவதார காலமே இன்னமும் நிச்சயிக்கப்படாமல் வித்வாஸ்களின் விவாதத்தில் விழுந்திருக்கிறது. ஒரு சாரார் சுக்ல வருஷத்தில் அவதாரமென்கின்றனர்; மற்றொரு சாரார் யிபவ வருஷத்திலென் கின்றனர். ஜிதுவே இப்படி யிருக்கும்போது ராமாநுஜ தயாபாத்ரத்தனியனுக்கு வருஷம் மாதம் தேதி நகஷத்ரம் நாள் மணி நிமிஸம் முதலாக எல்லாம் ஒழுங்காக எழுதப்பட்டிருக்கின்றனவாய் வெளிவருகின்றதே, இஃதொன்றுக்குத் தான் சிரித்து மாளவில்லை. ஸ்ரீ பாஷ்யாதிகஞும் தேசிக க்ரந்தங்களும் ஒவ்வொன்றும் அவதாரத்து காலம் இன்னதென்று யார்க்குந் தெரியாது; தெரிந்து கொள்ள வழியுமில்லை. எங்கும் விலை செல்லாத வொரு அநுஷ்டுப்புக்கு உங்ந ஓராகேரகள் முதற்கொண்டு வெளிவருகின்ற தென்றால் இந்த ஜாதகம் எதற்காகத் தோன்றிய தென்பறைக் கண்டுபிடிக்க நிபுணர்கள் இல்லையா?

இந்த ப்ரகரணத்தில் முடிவாக வோரு வார்த்தை போடுகிறோம். தேசிக ரால் திவ்யப்ரபந்தங்களுக்கும் திவ்யதேசங்களுக்கும் அபரிமிதமான விசேஷாப காரங்கள் விளைந்ததாகவே யிருக்கட்டும். அதற்கும் தலையனநுஸந்தானத்திற்கும் என்ன ஸம்பந்தம்? உண்மையில் திவ்யப்ரபந்த விஷயத்தில் ஸ்ரீமத் நாதமுனிகளைக் காட்டிலுமா வெரேரு உபகாரகர் தேறப்போகிறோ! ஸ்ரீமத் வழங்கித் தமிழ் மறை யின்னிசை தந்த வள்ளல்* என்று தேசிகர்தாமும் கொண்டாட நின்ற அந்த மஹாசார்யருடைய தலையன் ஸன்னிதிகளில் எங்கேயாவது (விடுதித்துண்டு வாக்ய மாகவாவது) அநுஸந்தானம் பெற்று வருகிறாரா? அஃதில்ஸ்ரீயேயென்று பரித பிப்பார் ஆரேனுமுண்டோ? இப்படியிருக்க, ஓர்க்கர்த்தவியன் கோவில்களில் விலை செல்லவில்லையே யென்கிற வசிறு பிடியும் வசை மொழிக்கும் எதற்காக?

— உர் முக்கியமரவ ஸ்ரீயம் —

நெடுநாளாகப் பலருடைய உள்ளத்திலிருந்ததோரு மஹாத்தான ஸந்தேஹ மும் ஸமீப காலத்தில் தீர்ந்திருக்கிற அதிசயத்தையும் இங்கு ப்ரஸங்காத் தெரிவிப் போம். அனேக திவ்ய தேசங்களில் வேதாந்தாசார்யருடைய விக்ரஹப்ரதிஷ்டை நடந்திருக்கிறதே; இது எப்போது நடந்தது? எப்படி நடந்தது? எதற்காக நடந்தது? என்றிப்படி பலரும் பலபடியாக விதர்க்கங்கள் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு விதமான நிர்ணயமும் நெடுநாளாகவே ஏற்படாமலிருந்தது. இப்போதே சில வருடங்களுக்கு முன்பாகவே மைஸ்ர் மகாநகரத்தில் ஸ்ரீமத் பரகால ஸ்வாமியின் வைபவம் கண்ட பாணையில் விபலமாக அச்சாகி வந்ததில் இந்த-ஸந் தேஹம் தீரப்பெற்றது. அங்கு பத்தெட்டு பட்டங்களுக்கு முன்பு பெரிய பரகால

ஸ்வாமி யென்றேரு படாதிபதி மஹாவ்யாபகராக எழுந்தருளியிருந்தாராம். அவர் தேசிக பக்தி தலையெடுத்து தென்னுட்டில் ஸ்கல திவ்ய தேசங்களிலும் தேசிக விக்ர ஹத்தை ப்ரதிஷ்டிப்பிக்க விரும்பினாராம். அவர்க்கு அபரிமிதமான பொருளைப் பத்தியிருந்ததனால் அப்படியே சொல்ல முடித்தாராம். நூற்றுக்கணக்கான தேசிக விக்ரஹங்களை ஏறியருளப்பான்றி வண்டிகளில் ஏற்றிக்கொண்டு அந்த ஸ்வாமி தேசமேங்கும் ஸஞ்சரித்து ஆங்காங்கு திருப்ரதிஷ்டை செய்வித்தருளினாராம். தனி யன் பிரசாரத்திற்கும் பெருமூயற்றி செய்த மஹாஸ்வாமி அவரேயாவர். இவ் வெண்மை உலகுச்சுத் தெரிய வேண்டியது மிக அவசியம்.

இப்படி ஆதியோடந்தமாக அட்வகேட் எழுதினதத்தனையும் அஸ்தாநே பூர்வாசார்ய தூண்ணா ராசியாகவும் உண்மை விஷயமொன்று கூட இல்லாததாகவும் துராக்ரஹங்கள் ஸ்ரூப்பிதமாகவுமிருப்பதால் இதனால் லோகங்கோபம் விளையாமைக்காக இவ்வளவுட பரமார்த்தருளைர்த்தினேன்.

இவ்வளவும் 1944ல் வெளியிட்டது. இனி இப்போதெழுதுவது.

1944ல் தேசிகப் பிரபந்தவளரை யச்சிட்ட ஸ்ரீராமதேசிகரே 1960ல் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸ்ரம் மூல உச்சிட்டார். இரண்டு பாகமாக வெளியிட்டவதின் மூலம் பாகத்தில் “தேசிக சரித்ரம் ஸங்கரஹம்” என்று மகுடமிட்டு எழுதத் தொடங்குகியில் “ஸ்ரீ தேசிக சரித்ரம் யங்கோரு பதிப்புக்களில் வெளிவந்துள்ளது. அவற்றில் நிகழ்ச்சி முறை, நடந்து இடம், காலம் முதலியவற்றில் சிறிது வேறுபாடு காணப்படுவது உண்மையே” என்றெழுதிவிட்டு, அட்வகேட்டின் கட்டுரையில் அமைப்பத்தமே ஒரு நாமேடுந்துக் கழித்தவற்றையெல்லாம் அறவே விலக்கியிருக்கிற ரென்பதைக் கூடுகொள்ளவேணும். இதனால் அவர் தமது அநுதாபத்தைக் காட்டிக் கொண்டதை நாம் அப்போதே ஸ்ரீராமாநுஜன் மூலம் வெளியிட்டிருக்கிறோம்.

இவ்வட்டகேட்டின் விளைகளில் ஸாக்ருதலவலேசகணிகை யுள்ளதாகத் தெரியவருகின்றது; எதனுலென்றால்; இவர்தம் முடைய அபசாரங்களுக்கு மணவாளமாழுனிகூரை வகுப்பமாக்கிக் கொள்ளவில்லையென்பதனால். உண்மையில் இஃதொன்று இப்புடைய நிகீனையெல்லாம் தியினில் தூசாக்கவற்று. தத்வத்ரயத்தில் “கர்த்தருத்வந்தான் ஈவராதினம்” என்கிற குர்ணிகைக்கு மாழுனிகள் இட்டருளின் விழுவிசுறவியாக்கிபாவத்தையும் “கூத்ரற்னாநாம் ஸமாநாம்” என்கிற அதிகரணஸாராவளி சௌகார்த்தத்தையும் ஒரு ஸதாசார்யர் பக்கவிலே இவர் கேட்கப்பெற்றாலில் இதும் மருஞும் மயக்கும் துயக்கும் தீரப்பெறுவார்.

இரண்டு தனியன்கள் அவர்க்கும் பெருமை நம் தேசிகவள்ளவூக்கே உள்ள தென்று அடிக்கடி எழுந்திருக்கிறார்களே? இப்படிடன்ன? மூன்று நான்கு ஐந்தாறு பதினையிமூ மாகலாம். நீதி மன்றங்களில் எழுநும் விலைசெல்வமாட்டாதவொரு முப்பத்திரண் டெழுத்துக்கு மண்டபம் கட்டியும் மதேராதஸ்வம் பண்ணியும் போகுகிற மேதாவிகளின் மேதாவிலாவத்திற்குக் கண்ணாச்சில் டாலைமக்கு எத்தனைமண்கு கருப்பரம் கொள்ளுத்தினாலும் போதாறு!

“தேசிகனேன்கிற சொல் ஈரரசுப்படாமல்” என்றும் பலகால் எழுதுகிறார் இதுவும் போருளற்ற பேச்சு. நிகமாந்த குரு திருவுவதரிப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னமே திருவுவதரித்த திருவாசிரியத் தவியவில் “தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத்தாராஜை” என்று விளங்காநின்றது. சௌவஸமயத்தில் பண்டாரச்சாமி களை தேசிகரென்றே வழங்கிவருகிறார்கள். ஸ்ரீமான் வேங்கடத்தவியவில் வேதாந்தா சார்ய நாமமே பொலிந்தது. ஆசார்யசம்பூகாரர் வேதாந்தாசார்ய விஜயமென்றே நாமகரணம் செய்தார். ஸ்வாமி விருது பெற்றதும் வேதாந்தாசார்யரென்றே. “வேதாந்தாசார்ய ஸம்ஹ்லாம் அவற்றிதபறூவித்ஸார்த்தமந்வர்த்தயாமி” என்று பணிக்கவுமாயிற்று. ஆர்ய-ஆசார்ய-குரு-தேசிக சப்பதங்கள் பர்யாபங்களாகையாலே திருநாமத்தோடே இப்பதங்களில் ஏதையும் சேர்த்து ச்லோகமிடுவர்கள். “அஸ்மத் குருப்யோ நம:, அஸ்மத் பரம குருப்யோ நம:, அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:” என்ற வாக்யத்ரயத்திற்கு ச்லோகமிடாநின்ற முன்னேர்கள் “அஸ்மத்தேசிகம்” என்றே தொடங்கினார். ஸ்வாமிதாழும் நியாஸத்திலே ஸ்வாசார்யரைக் குறிக்குமிடத்து “தேசிகோ மே தயாஹு:” என்றார். குருபரம்பராஸாரத்தில், அநேக தேசிகாபதேசத்தாலே என்றது முக்கியமாகக் குறிக்கொள்ளத்தக்கது. எறும்பியப்பா “தேசிகோ தேசிகாநாம்” என்றார் மாழுவிகிள். உபதேசரத்தின மாலை தேசிக யயமாகத் திருவுவதரித்துள்ளது. புதுந் தெய்வங் கொண்டாடத் தொடங்கின புதுமையில் “ஏவியாச்ச, அமிசேசார்சு”* இத்யாதி பரிபாஷைகளைத் தொடங்கினவற்றில் இதுவுமொன்று.

கன்னட தேசத்தில் அச்சிட்டிருக்கிற தேவிக ராத்திரி புத்தகமொன்றில் தேசிகனுக்கு தேவிமார் இருவரென்றும், முத்தமஸ்ஸவிக்கு ஸந்தாவமுண்டாகவில்லை யென்று இனோயதேவியை மணந்துகொண்டதாகவும், இவளிடத்தில் திருக்குமாரர் (நயனுராசாரியர்) திருவுவதரித்தபின்பு முத்த தேவியாருக்கு புதல்விகளிருவர் பிறந்ததாகவும், அவர்களின் ஸந்ததியார் கருர், பவானி ப்ராந்தத்தில் விளங்கிவருவதாகவும் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லிவருகிறார்கள். இது தாத்தீய ப்ரஹ்மதந்த்ர ஸ்வாமியெழுதிய வைபவத்தோடு சேராது. ஆனாலும் கன்னட நாட்டில் ப்ரஸித்த மாக வழங்கி வருகிறதாம். இவ்வட்டவகேட் எழுதியுள்ள சரித்திரங்கள் அமெரிகா ஆஸ்ட்ரேலியா முதலிய தலைபாந்தரங்களில் வழங்கிவரும் போலும்.

உபஸம்஭வாரம்

இக்கட்டுரையின் மகுடத்தில் மூன்று வினாக்கள் கண்ணர்கள்; இந்த வாத விவாதங்கள் எப்போது தொடக்கியவை? எதனால் தொடங்கியவை? என்ற இரண்டு வினாக்களுக்கு விடையறிந்து கொண்ணர்கள். இனி ‘இவை எப்போது முடிபவை?’ என்கிற மூன்றுவது வினாவுக்கு விடை கேள்வி.

ப்ரஸக்தி ஏற்படாமல் நாமாக ஒரு மறுப்புநாலும் எழுதினிடில்லை. திருக்குடந்தையிலிருந்த [சதஸம்வாதகர்த்தாவான] சூரிச்சி கோபாஸாரியர், காஞ்சி யிலிருந்த சாமா திருமஸ்தாதாசாரியர், திருவயிந்திரபுரத்திலிருந்த சேடலூர்

நரலிம்ஹாசாரியர், ஸ்ரீரங்கத்திலிருந்த கீழ்ச்சேரி ஸ்ரீநிவாஸாசாரியர் முதலானவர்கள் தென்னுசார்ய தூண்ணயையே முக்கியலக்ஷ்யமாக்கொண்டு எழுதி வெளி யிட்ட நிந்தைச் சுவடிசஞ்சுக்கு மறுப்பாகவே நமது நூல்கள் தோன்றின. மாககாவியம் இரண்டாவது ஸர்க்கத்தில் "யே உதாஸதே, ப்ரக்ஷப்யோதர்ச்சிஷம் ககே சேரதே தேபிமாருதம்" என்ற ஸலோகம் விசேஷித்து எனது நினைவிலிருப்பதாம். எனது (மறுப்புரையான) எந்த நூலில் யெடுத்துப் பார்த்தாலும் இது ஸமூலமே யோழிய நிர்மூலப்பன்று என்பது விளங்கியேதிரும். 'தானேபெழுதிய தன்சரிதை' என்கிற எனது பத்தசத்தில் இதையெல்லாம் வெகுவிரிவாக விளக்கியிருக்கிறேன். ப்ரதிப சலப ந்பாயேந புதநாரகடவத்ஸகபித்தாதிகள் தாமாகவே வந்து மேல் விழுந்து மயிர்தவர்கள் கணக்கிலில்டங்கார்கள். இது நிற்க.

இருகாறும் எந்தேந்த விஷயங்களைப் பற்றி வியாஸங்களும் நூல்களும் எழுதி வெளியிட்டிருக்கிறேனென்பது உலகமறிந்தது. பெரிய வித்வாங்கள் ஆர்ஜுவத் தோடு விடையளித்துத் திரவேண்டிய விஷயங்கள் எவையெவை யென்பதை இரு வருப்பிலும் வித்வாங்களாயுள்ளவர்கள் நினைவில் கொண்டேயிருப்பர்கள். ஒரு நபரையும் தொடாமலும் உபாவம்பலவேசமின்றியும் விடை கூறவல்லவர்கள் கூறி உலகை மகிழ்விக்கட்டும். அதைப்பற்றி இனி நாம் ஏது மேழுதோம். தென்னுசார்யர்களின் திவ்ய ஸுக்திகளில் விடை கூற வேண்டிய ஆகேஷபங்கள் ஏதேனும் ப்ரஸித்த வித்வாங்கள் மூலமாகந் தோன்றினால் அவற்றுக்கு என்னுடைய ஸம்ஸ்க்ருத த்ராவிட நிபந்தந்தனில் விடைகள் வெளிவந்தே யுள்ளனவென்று தந்வதால்கள் எடுத்துக் காட்டுவர்கள். புதிதாக விடைகள் அளிக்கவேண்டியிருந்தால் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாதர்சன பத்ராதிபரான ஸ்ரீமதுபுயவே. S. கிருஷ்ண ஸ்வாமி ஜயங்கார (அட்லகேட்) ஸ்வாமி நமது பற்றிகையில் தெளிவுகாட்டுவாரென்பது தின்னம்.

ஓம் சாந்திச் சாந்திச் சாந்தி:

எ ஃ ரி க்ஷை.

எவ்வளவு அரியபெரிய விஷயங்களையும் சில நாட்களில் மறப்பது மானிடரியற்கை. சில மாதங்கள் கடந்தால் அறவே மறந்துபோம். இதில் நாம் விளக்கிய விஷயங்கள் ஸ்ரீவைஷ்ணவர்களால் வாழ்நாள்ளாவரையில் மறக்கத்தக்கவையைல்ல. ஆனாலும் சில நாட்களில் மறந்துபோம். எனது நண்பர்கள் இந்த ஸுஞ்சிகையை அடிக்கடி யெடுத்து வாசித்துக்கொண்டிருப்பர்களேன்று திடமாக நம்புகிறேன். இனி என்னிடமிருந்து உலகம் எதிர்பார்க்கக்கூடிய நூல்கள், நான்கு பாண்டகளிலும் லோகாபிராமமான வையேயாம். பகவத் ராமாநுஜ வித்தாந்தஸாரப் பொருள்களே. ஸ்ரீ லோகாசார்ய வித்தாந்தஸாரப் பொருள்களோ இதுவரை நம்மா வெழுதப் படாமல் இனி யெழுதப்படவேண்டியது ஏதுமில்லை யென்பதைத் துணிந்து தெரிவிக்கிறேம். ஒரு பாண்டயில்ல, நான்கு பாண்டகளிலும். இதில் ஏதேனும் கேள்வுமிருந்தால் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாதர்சன பத்ரிகை சேஷபூரணம் செய்யுமென்பதை மீண்டும் தெரிவித்து நிற்கிறேன். ஸ்ரீமதுபுயவே. (கவாலியர்., S. ஐத்யஹர்த்தி ஜயங்கார் ஸ்வாமியால் ஆங்கில பாண்டயில் ஸத்ஸம்பிரதாயார்த்தங்கள் வெளிவரும்.

(ஸலோகம்) பரிதாவி புரட்டாசி—திருவோண விழாமலர்.


இதுவென்றறியின், கொண்மின் நித்யபாராயணத்திலே.

யந்தித்த ராமாநுஜவேள்பத்திரி கூடு

இந்தலைப்புடன் வெளிவந்தவை முக்கார் விந்வத்ஸதஸ்வில் பல பெரியார்களால் பரிசீலிக்கப்பட்டு “கோழி வெண்முட்டைக்கு என்செய்வதெந்தாய்! குறுந்தடி” என்கிற திருமங்கையாற்வார் பாசுரம் காட்டியது மிகமிகப் பொருந்தும் என்று ஒவ்வொருவராலும் தலைதுலுக்கிக் கூறப்பட்டதேவ்வு ஆப்தர்களறிவிக்க அறிந்தோம். யதார்த்த ராமாநுஜன்—2;3;4. என்று எவ்வளவும் வந்துகொண்டிருக்கட்டும். “ஸ்ராமபாணுபிரூதோ ப்ருசார்த்தச் சசால சாபஞ்ச முமோச விரः” என்னும் நிலையான பின்பு “கர்ராநுஜாநாமி ரணுர்திதல் தவம்” என்று அருள்கூர்ந்து விடை தந்தபின்பும் விதி யாண்டு மீண்டும் போர்க்கு வந்த கணக்கிலே எத்தனை விசை வேணுமானுலும் வராய்வர். எவர்? ப்ரசூதமென்பது ஒருவர்க்கு ஸ்மாரகமானுப்போலே ஜூடமதிரோப்பது எவர்க்கு ஸ்மாரகமோ அவர்.

எந்த விஷயம் எவ்வளவில் நிற்கிறது? இன்டுமின்டாடி திக்குமுக்கலாடித் தடுமாறி நிற்பவர் தலைதூக்க வழி ஏது! என்று உண்மையறிந்து உரைக்கவல்ல விவேகிகள் இல்லாமற் போகவில்லையே. ஆரூயிரப்படியில் இல்லாத பங்க்திகளை இருப்பனவாக மருண்டு ஆரவாரம் செய்து இவர் பட்ட பரிபவம் ஏழேழ் பிறவிக்கும் மறையாதே. ஏழுலகத்தவர்க்கும் மறவாதே. “ஆம்ராத் ப்ரஞ்சட: கோவிதாராந் ஆசங்டே” என்ற கணக்கிலே ‘பட்டுக் கோட்டைக்கு வழி ஏது?’ என்றால் ‘கோட்டைப்பாக்கு முறையிசை’ என்பாரைப்போலே எதையும் எழுதிப் போதுபோக்கட்டும். (தந்தைக்கும் மகனுக்கும் ஸம்ஹாரம்.) தந்தை --- பயயா! என்ன பண்ணிக்கொண்டிருக்கிறோய்? (மகன்) இப்போதுதான்மொ ஸப்பிட்டேன்; மணி 9 ஆய்விட்டது, இதோ பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருக்கிறேன். (தந்தை) ஸந்த்யாவந்தனம் பண்ணினையா? (மகன்) இப்பொலை 5 மலைக்கெழுந்து வயறுக்குப்போன்று. அங்கிருந்து வந்தபின் ப்ரைடோட் வாத்யார்வந்து பாடம்சொல்லிக் கொடுத்தார். மூன்றாவதுவீட்டில் பாம்பாட்டு எந்து அங்குதலை நாகம் காட்டினான், எல்லாம் பிடிபிடி அரிசி போட்டார்கள். (தந்தை) ஸந்தியாவந்தனம் பண்ணினையா? என்று நான் கேட்கிறேன், நீ எதையோ சொல்லுகிறோய். (மகன்) அந்த பாம்பாட்டிக்குச் சில பேர் பைசாக்காறுப் பந்தார்கள். நான்கூட நாலுபைசா கொடுத்தேன். (தந்தை) அதெல்லாமிருக்கட்டுண்டா; எந்தியாவந்தனம் பண்ணினையா என்றால்கே நான் கேட்கிறேன். (மகன்) அந்த பாம்பாட்டிக்கு இன்று நல்ல ஸம்பாத்யம். சில வீடுகளில் வோட்டி உத்தரியங்கள்கூட கொடுத்தார்கள். அந்த பாம்பு வேறு நன்றாக ஆடுகிறது. அப்பா! பள்ளிக்கூடம் போய்வருகிறேன்.

அன்பர்களே! ஜூடமதியின் கதை இதுவேதான். தீந்தை. ஸப் பொழிவதில் இவரை வெல்வாரில்லை யென்பதை அறியப்படுகிறோம். எஃப்ரதாயரக்குண்டைக்கூட கொண்டிருப்பதாக--- செவிலிமேட்டு மாந்தோப்புக் காவல்காரன் கதையாக எழுதுகிறோர். அந்த தீலகாக்கு விஶர்ஜனமே வேண்டாம். ஏதாவது எழுதி உலகுக்கு உபகாரம் செய்ய நினைத்தால் வித்தோபாய சோதநாதிகாரத்தில் கூரத்தாழ்வான் *ஸ்வஸ்தி ஸ்ரீரதிசதாத்* என்கிற சூலோகத்தில் ஸங்கரஹித்த அர்த்தத்தை *தேவி! தவந்மஹிமாவதி!* என்கிற சூலோகத்தில் வீஸ்தரித்தார் என்றெழுதி யிருப்பதை விஸ்தரித்துக் காட்டி உபகரிக்கட்டும்.



மன்னர்குடி ஸ்ரீ ராஜகோபாலன் தேவஸ்தானத்தின் மாண்ணிங் டிரஸ்டி சேரங்குளம் பெரியபங்கியை ஸ்ரீ K. R. ராஜகோபால் ஜூயியர் ஸ்வாமியில் திருத்தாயாரின் நினைவுப்பாளை இயல்கோஸ்டி..

ஸ்ரீ வாநபாபலீஸ் டட்டம் ஸ்ரீமத்பரசஹம்ஸேத்யாதி ஸ்ரீராமாநுஜ ஜீயர் ஸ்வாமி திருவடி ஸப்பாற்றி முனையவளான அடியேலூடைய திருத்தாயாருமான ஸாத்வி எதிராஜம்மாள் பரிதாவினூசு ஆணிம் 31ல் வெள்ளிக்கிழமை ஆசாரியன் திருவடிகளை அடைந்தாள்.

கைங்கர்யம் பரிதாவினூசு ஆணிம் 32ம் தேதி ஆரம்பித்து வைதீகவிதி வழுவாது நடந்து பன்னிரண்டாவது நாள் சாயந்தரம் உபயகோஷ்டிகளும் தொடங்கி பதின்மூன்றுவது நாள் இயல்கோஷ்டியுடன் உபய வேதங்களின் சாத்துமரையும் ஸ்ரீ ஜகதாசார்ய ஸிம்மாஸ்தாதிபதி ஸ்ரீ காஞ்சி மறைவித்வான் பிரதிவாதி பயங்கரம் அன்னூஸ்வாமி பரமகிருபையுடன் அனுக்ரஹித்திருந்த சரமச்சோகங்களின் அர்த்தத்தை அடியேன் ஸம்பந்தி ஸ்ரீ. உ. வே. எம்பார் விஜயராகவாச்சாரியர் ஸ்வாமியும், ஸ்ரீ வாணபாமலீஸ் டட்டம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீவிவாசய்யங்காரும் இன்னும் மற்றும்பலரும் விரிவாக ஸாதித்தருளி ததியாராதனவகைகள் குறைவற நடந்தேறின. வானமாமலீஸ், கோயில் முதலான பல திவ்ய தேசங்களிலிருந்து பிரஸாதங்கள் பெற்றும் பந்துஜனமித்ரர்கள் வந்திருந்து கைங்கர்யம் செவ்வனே நடந்தேறியது.

தாஸாநு தாஸன்,

பட்டுராஜம் எம்ரி K. R. ராஜகோபால்.

நியாயவித்தாஞ்ஜன சர்வரயிள் பேரும்ம்

ஸ்ரீ ராமாநுஜனின் சென்றவிதமில் “திருமலையில் நியாய வித்தாஞ்ஜன சர்ச்சை” என்ற தலைப்பில் வெளிவந்த வியாஸத்தைப் பலரும் படித்திருப்பர்கள். சென்ற ஆனிமாதத்தில் திருமலையில் பண்ணிரவுடுநாள் நடைபெற்ற ஸ்ரீ வகுமீ நாராயண மஹாக்ரது ஸந்தர்ப்பத்தில் அங்கு கரந்த பார்யணத்திற்காக வந்திருந்த வித்வான்களில் நமக்கு மிகவும் பரிசிதரும் சிறந்த பண்டதருமான ஒரு ஸ்வாமிக்கும் நமக்கும் நியாய வித்தாஞ்ஜனத்தில் நடந்த சர்ச்சை அந்த வியர்ஸத் தில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த கரந்தத்தில் நாம் கேட்ட நான்கு கேள்விகளும் அவற்றுக்கு அந்த ஸ்வாமி ஆர்ஜுவத்துடன் அவித்த விடைகளும் அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கோயிலில் வாழும் ஸ்ரீமதுபயவே. வித்வான். மதுராந்தகம் வீரராகவாசாரிய ஸ்வாமி அந்த நியாய வித்தாஞ்ஜனக் கேள்விகள் நான்குக்கும் தாம் விடை யளிப்பதாக எழுந்து “நியாய வித்தாஞ்ஜன-ப்ரச்நோத்த ராணி” என மகுடம்பூண்ட வொரு பத்ரிகையை ஸம்ஸ்க்ருத பாஷாயில் எழுதி நமக்கனுப்பினார். உடனே அடியேன் அந்த ஸ்வாமிக்கு விழ்ஞாபனமெழுதிக் கொண்டதாவது, இந்த வியாஸத்தை தேவரிர் நகுவிமலூப்ரியா பத்ரிகையிலோ ஸ்ரீரங்கநாத பாதுகா பத்ரிகையிலோ, தனிப்புற்றகமாகவோ வெளியிட்டருளினுல் விஷயங்களை உலகமெல்லாம் தெரிந்துகொள்ள இயலும்; ஏகாந்தமாக அடியேலுக் கெழுதி யனுப்புவதனால் என்னுடும்?...இத்யாதி.

அதற்கு ஒருவாரம் எதிர்பார்த்தும் பதில் ஸ்ரீமுகம் கிடைக்காததனால், நான்கு கேள்விகளுக்கும் அந்த (மதுராந்தகம்) ஸ்வாமி எழுதியனுப்பிய உத்தரங்களை அநுவதித்து அவற்றின் பொருத்தமின்மையை விளக்கி நமது வைது கை மதோஹரா என்னும் ஸம்ஸ்க்ருத மாஸிக பத்ரிகையில் (1933) வெளியிட்டுள்ளோம். அது ஸம்ஸ்க்ருத பண்டிதர்களுக்கு மட்டுமே பயன்படுமாதலால் தமிழ்நிலைகளுக்கும் விஷயங்கள் விளங்குமாறு இதில் எழுத நினைத்தோம். அந்த விஷயங்கள் ஸம்ஸ்க்ருத பண்டிதர்களுக்கே புரியக்கூடியவை யாதவால் நமிழில் மொழிபெயர்ப்பதை நிறுத்திக்கொண்டோம். அந்த ஸம்ஸ்க்ருத பத்ரிகையை நமக்குப் பரிசிதர்களான தென்னாட்டுப் பண்டிதர்களுக்குங்கூட கிடைக்கச் செய்துவருகிறோதலால் அது கொண்டே அவரவர்கள் தெரிந்துகொள்க. அது கிடைக்கப்பெறுதயர்கள் நமக்கு எழுதிப் பெறலாம்.

முக்கியமான ஒரு விஷயம் மட்டும் அதிலிருந்து இங்குக் காட்டுகிறேன். நியாயவித்தாஞ்ஜன ஜிவபரிச்சேதத் தொடக்கத்தில் ஜீவ ஸகாராட்சிச் செய்யா நின்ற தேசிகன் இருவகையான ஸகார மருவிச்சேப்தார். இரண்டும் விடத்திலும் ஸமந்விதமாகக்கூடியது. முந்தின ஸகார வாக்யத்தில் *அவ்ப மாணத்வே ஸதி* என்றிருக்கிறது. வகுமீ விஷயத்தில் அது ஸவிவாதமென்று அதை விட்டிட்டு (சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம்) என்கிற இரண்டாவது ஸகார நிர்விவாதமாதலால் அதில் அதிவ்யாப்தியை சங்கித்தார் வ்யாக்கவான ரங்கராமாநுஜஸ்வாமி. அதற்கு எவ்விதமாகப் பரிசூரம் செய்தாரேவுவில், “சக்வாதாபர்யாப்தயகரனுபேஷ்யா சேஷத்வம் விவக்கிதமாகையாலே பிராட்டி விடத்தீடு அதிவ்யாப்தியில்லை யென்றார்.” இதில் தமக்கே அவாமஞ்ஜஸ்வரம் தோன்றிற்கு (இதன் போட்டிராப்பர் 3-ம் பக்க பார்க்கவுட்)

(அதாவது) மூலத்தில் “ஏவர சேஷ்டவே ஸதி” என்றிருந்தால் ஈச்வரதாபர்யாப் தயதிகரணேத்யானையை எடுத அவகாசமுண்டு. பொதுவாக சேஷ்டவே ஸதி என்றே மூலத்திலுள்ளது. “நாஸ்யுதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந:; நாந்யதா வகுணம் தேவாம் பந்தே மோகே துதை ச.” என்கிற பகவச் சாஸ்த்ரவசனத்திற்குப் பிராட்டி பக்கவில் எவ்விதமான அபவாதமுபில்லை. “நாராயண சேஷ்டவே ஸதி” என்கே “மஹாவிஷ்ணு சேஷ்டவே ஸதி” என்கே மூலமிட்டி ருந்தால் அப்பொது (நாராயணத்வ பர்யாப்த்யதிகரணேத்யானையை யெழுத அவகாச மிராதன்கே. இதையோல்லாம் விமர்சித்தீத வ்யாக்க்யாதா “ஸங்மயா ஜீவாந்தர்ப் பாவபகே து ந தோகு:” என்குர். இந்த ஜீவாந்தர்பாவ பகும் யாருடையது, என்பதைச் சிறிது ஆராயவேணும். அதை ஏற்கனவே பலகால் எழுதியிருக்கிறோம்? இங்கும் நிலையுட்டுகிறோம்.

உங்கம் ஸஹஸ்ரத்தில் ஜஸ்வர்ய ஸ்துபகத்தில் (சலோ. 14) “நீமத் ராமா வரஜஸி ஸாரிம் ஸம்பந்தாநாம் ஆசார்யாணும்.....யஸ் தவாணுத்வவாத:” என்பது மூலம். எம்பெருமானுர் நடவடிக்கைத்தைச் சேர்ந்த ஆசாரியர்களின் வாதம் என்றபடி. அவ்வாராயியர்கள் யாவர்? என்ன, பட்டர் முதலானுர் என்று வியாக்கியானத்தி விவரிக்கப்பட்டது. எவ்வெப்பட்டு பட்டருடைய பகுத்தையே மதுராந்தகம் ஸ்வ போல்வார் மறுக்க முன்வருகிறார்களென்று தேறிற்று. தேசிகனுக்கு பட்டர் வடிகளிடையிடப்பட்ட ப்ராவண்ய மென்பதைச் சிறிது பார்ப்போம். பட்டத்வரத்தாகரமென்று ஒரு வேதாந்தநூல் பணித்திருந்தார். அது தேசிகாலத்தி ஸ் பிரசாரத்திலிருந்தநாலும். (இப்பொது மூலத்தில் அதில், பூர்வமிமாய் சாஸ்த்ர த்தில் பன்னிரண்டு அத்யாயங்கள் மட்டுமே ஜூமிநி செய்ததென்று மேல் நான்கு அத்யாயம் காசக்குத்ஸ்தார் செய்த தென்றும் அருளிச் செய்திருந்தாக அடிவாதிந்து, “ஸம்பந்தமேதச் சாரிரகம் ஜூமிநியேந வோடசலகுணே” என்கிற போதாயந வாக்யத்தோடு விரோதிக்கிறதே, விரோதபரிஹாரமெப்படி யென்று அதிகரண ஸாராவளியில்—“வருத்திக்ரந்தே து ஜூமிந்யுபரசிததயா வோடசாத்யாய்யபாத்தா ஸங்கர்ஷ: காசக்குத்ஸ்தப்ரபவ இதி கதம் தத்வரத்தகரோக்தி:” என்கிற சலோகத்தில் பூர்வார்த்தத்தினால் சங்கித்துக் கொண்டு, (அத்ர ஆகம:) என்று உத்தரார்த்தம் தொடங்குகிறார். [ஸதுக்தெள ந வயமிலு முதா யும் கிஞ்சித் அர்ஹா:] இந்வரும் ப்ராமாணிகர்கள், ஒருவர் வாக்கைத்தங்கி வர் வாக்கைக்கொள்ள நமக்கதிகாரமில்லை. ஒன்பசாரிக திரவாஹம் என்வது என்று முடித்தார்.

ஹர்ஷியின் வாக்கு பலிஷ்டமாகையாலே அதைக்கொண்டு பட்டர் ககைத்தன்னுகிறோம் என்குரல்லர். “அத்ர ப்ருமோ மஹர்ஷே: பணித்ரதி பலா, தத்வரத்தாகரோக்தி: ப்ராந்தயேத்யேவாவதார்யம்” என்று சலோகமிட்டி வர். ஆக இப்படி தேவிகள் திருமுடியில் வீற்றிருக்கின்ற பட்டருடைய பகுத்தை மறுப்பவர்களாகத் தேறித்திருமிவர்கள் பகவத் ராமாநுஜதர்சன பஹிர்ப்புதர்களென்று நான்குத்தருவர். *